

This booklet is based on data from the community project "Refugee Phrasebook". Here you find other language resources. All content can be copied, adapted and redistributed freely (Creative Commons License, CC0). Something to be changed/added? Please insert your suggestion at <https://pad.okfn.org/p/rpb-suggestions>, or contact us at [feedback@refugeephasebook.de](mailto:feedback@refugeephrasebook.de). Thanks! Online versions at: <http://www.refugeephasebook.de> (<http://http://www.refugeephasebook.de>) and https://en.wikibooks.org/wiki/Refugee_Phrasebook

English-Greek-Arabic-French-Dari/Farsi-Macedonian

Basic orientation (Short version)



English	Greek / phon.	Urdu	Bangla / বাংলা	Kurdish (Kurmanji)	Macedonian
Basic Conversation	Βασική συνομιλία / Vasikí Synomilía		Conversation de base		Основна конверзација
Hello	Γεια / Ya	مرحبا	salut	سلام	Здраво (Zdravo)
good morning	Καλημέρα / Kaliméra	صباح الخير	bonjour	صبح بخير	Добар ден (Dobar den)
good evening	Καλό βράδυ / Kaló vrádi	مساء الخير	bonsoir	شب بخير	Добро вечер (Dobro vecher)
goodbye	Εις το επανιδεύν / Is to epanidín	مع السلامة	au revoir	خدا حافظ	Довидување (Doviduvanje)
sorry / excuse me	Συγγνώμη / Signómi	لو سمحت	pardon / excusez-moi	بیبخشین	Извинете (Izvinete)
please	Παρακαλώ / Parakaló	عفوا/ من فضلك	s'il vous plaît	لطفاً	Ве молам (Ve molam)
thank you / thanks	Ευχαριστώ / Efharistó	شكرا	merci	تشکر	Фала (Fala)
you're welcome [response to thank you / thanks]	Típotá / Típota	أهلا و سهلا	de rien		
my name is...	Ονομάζομαι... / Onomázome...	اسمي	je m'appelle...	نام ام ____ است	Се викам (Se vikam)
What is your name?	Πώς ονομάζεστε; / Pós onomázeste?	ما اسمك؟	Comment vous appelez-vous?	نام تان چیست؟	Како се викате? (Kako se vikate?)
I'm from...	Κατάγομαι από... / Katágome apó...	انا من	Je viens de...	من از ----- می آیم	Jac сум од (Jas sum od)
family	Οικογένεια / Ikogénia	اسرة، عائلة	famille	فاميل	Семејство (Semejstvo)
this is my husband	Αυτός είναι ο άντρας μου - Aftós íne o ándras mu	هذا زوجي	ceci est mon mari	این شوهرم است	Ова е маж ми (Ova e mazh mi)
my wife	(Αυτή είναι) η γυναίκα (μου) / (Aftí íne) i ginéka (mu)	هذه زوجتي	ma femme	/ همسرم	Ова е жена ми (Ova e zhena mi)
my children	(Αυτά είναι) τα παιδιά (μου) / (Aftá íne) ta pediá (mu)	أطفالى	mes enfants [pl.] / (mon enfant [sing])	أولادهايم	Ова се моите деца (Ova se moite deca)
my daughter	(Αυτή είναι) η κόρη (μου) / (Aftí íne) i kóri (mu)	إبنتى	ma fille	دخترم	Ова е керка ми (Ova e kjerka mi)
my son	(Αυτός είναι) ο γιος (μου) / (Aftós íne) o giós (mu)	ابني	mon fils	بچيم	Ова е син ми (Ova e sin mi)
my baby	(Αυτό είναι) το μωρό (μου) / (Aftó íne) to moró (mu)	طفل	mon bébé	نوزادم	Моето бебе (Moeto bebe)
this is my brother	Αυτός είναι ο αδερφός μου. / Aftós íne o aderfós mu.	هذا أخي	(c'est mon) frère	این برادرم است.	Ова е брат ми (Ova e brat mi)
this is my sister	Αυτή είναι η αδερφή μου. / Aftí íne i aderfí mu	هذه أختي	(c'est ma) soeur	این خواهرم است.	Ова е сестра ми (Ova e sestra mi)
this is my father	Αυτός είναι ο πατέρας μου Αυτός είναι ο μπαμπάς μου / Aftós íne o patéras mu/Aftós íne o babás mu	هذا أبي	c'est mon père	این پدرم (بابام) است.	Ова е татко ми (Ova e tatko mi)
this is my mother	Αυτή είναι η μητέρα μου η μαμά μου / Aftí íne i mitéra mu/ Aftí íne i mama mu	هذه أمي	c'est ma mère	این مادرم است.	Ова е мајка ми (Ova e majka mi)
I'm hungry.	Πεινάω / Pináo	انا جائع	J'ai faim.	گشنە هستم	Гладен сум (Gladen sum (m)) / Гладна сум (Gladna sum (f))
(My child) is hungry	(Το παιδί μου) πεινάει / (To pedí mu) pinái	طفلی جائع	Mon enfant a faim	بچه ام گشنە شد.	Моето дете е гладно (Moeto dete e gladno)
I'm thirsty	Διψάω. / Dipsáo	أريد أن أشرب	j'ai soif.	تشنه استم.	Жеден сум (Zheden sum (m))/ Жедна сум (Zhedna sum (f))
water	Nερό / Neró	ماء	l'eau	آب	Вода (voda)
Do you have...?	Μήπως έχετε ...; / Mípos éhete...?	هل عندك؟	Avez-vous...?	دارين؟....?	Имате ли...? (Imate li...?)
Where is..?	Πού είναι...; / Pu íne...?	اين؟	Où est...	كجاست؟...	Каде е (Kade e)
Where is the toilet? // Where is the	Πού είναι η τουαλέτα/το μπάνιο; / Pu íne i tualéta/ to ئين الحمام؟	Où sont les toilettes? /Où est	تشتاب كجاست؟	Каде е тоалетот? (Kade e toaletot?)	

bathroom?	bánio?		la salle de bain?		
I need to take a shower	Πρέπει να κάνω ντους / Prépi na káno duz	أنا بحاجة للاستحمام	J'ai besoin de prendre une douche.	باید شاور بی گیرم.	Мора да се истуширам (Mora da se istushiram)
Where can I take a shower?	Πού μπορώ να κάνω ντους? / Pu boró na káno duz?	أين باستطاعتي الاستحمام؟	Où puis-je prendre une douche?	در کجا شاور بی گیرم؟	Каде може да се истуширам? (Kade mozhe da se istushiram?)
sanitary pad / towel	Σερβιέτα / Serviéta	فوطة صحية	(la) serviette hygiénique	نوار بهداشتی	(Хигиенска) влошка (Higienska) vloshka
diaper / nappy	Πάνα / Pána	حفاظة اطفال	(la) couche / (la) couche-culotte	پوشک	Пелена (Pelena) /
I need to make a phone call	Πρέπει να τηλεφωνήσω Πρέπει να κάνω ένα τηλεφόνημα / Prépi na tilefóniso / Prépi na káno éna tilefónima	أنا بحاجة لإجراء مكالمة	je dois téléphoner.	(باید تلفن کنم (زنگ بزنم	Мора да телефонирям (Mora da telefoniram)
Where can I pray?	Πού μπορώ να προσευχηθώ; / Pu boró na prosefhithó	أين بامكانني ان اصلبي؟	où puis-je prier?	کجا نماز خوانده می توانم؟	Каде може да се молам? (Kade mozhe da se molam?)
Where can I buy____?	Πού μπορώ να αγοράσω ... ; / Pu boró na agoráso...?	من اين استطيع ان اشتري...؟	où puis-je acheter...?	از کجا بخرم؟ —	Каде можам да купам___? (Kade mozham da kupam___?)
Where can I find____?	Πού μπορώ να βρω ... ; / Pu boró na vro...?	أين اجد.....	où puis-je trouver...?	کجا پیدا کنم؟ —	Каде можам да најдам___? (Kade mozham da najdam___?)
What time is it?	Tι ώρα είναι; / Ti óra íne?	كم الساعة؟	Quelle heure est-il?	چند بجا است؟	Колку е часот? (Kolku e chasot?)
I (we) need to sleep	Πρέπει να κοιμηθώ πρέπει να κοιμηθούμε [pl] / Prépi na kimithó/Prépi na kimithúme [pl]	انماذن بحاجة للنوم	J'ai besoin de dormir. / Nous avons besoin de dormir.	باید خواب کنم / کنیم.	Мора да спијам (спијеме) (Mora da spijam (spieme))
Where is the subway/underground?	Πού είναι το μετρό; / Pu íne to metro?	أين المترو	Où est le métro?	مترو كجاست؟	Каде е метрото? (Kade e metroto?)
I don't have any money.	Δεν έχω χρήματα / Den ého hrímatá	لا أملك نقوداً	Je n'ai pas d'argent.	پیسہ ندارم.	Немам пари (Nemam pari)
Do you speak...	Mιλάτε...; / Miláte...?	هل تتكلّم اللغة؟	Parlez-vous...?	گپ می زنی؟ ...	Зборувате ли...? (Zboruvate li...?)
I don't speak (English) very well.	Δεν μιλάω τόσο καλά ____ (ελληνικά) / Den miláo tósó kalá ____ (elliniká).	لغي الامانية ضعيفه	Je ne parle pas très bien (le français)	/ المانيم خوب نيسست	Не разбирам македонски (Ne razbiram makedonski)
Can you write that down for me?	Μπορείτε να το γράψετε; / Boríte na to grápsete?	هل يمكنكم كتابة ذلك؟	Pouvez-vous écrire cela pour moi?	برايم او را نویشته کرده می توانی؟	Може да ми го напишете тоа? (Mozhe da mi go napishete toa?)
I don't understand	Δεν το καταλαβαίνω. / Den to katalavéno	لا افهم	je ne comprends pas	نمی فهمم	Не разбирам (Ne razbiram)
Help! / Please help me!	Βοήθεια! Παρακαλώ, βοηθήστε με! / Voíthía! / Parakaló voithíste me	النجده! ساعدنى من فضلك	à l'aide ! / Aidez-moi s'il vous plaît.	کمک!	Помощ! Помогнете ми, ве молам (Pomosh! Pomognete mi, ve molam)
I don't know	Δεν ξέρω / Den kséro	لا اعرف	je ne sais pas.	نمی دانم	Не зnam (Ne znam)
What happened?	Tι συνέβη; / Ti sinévi?	ماذا حدث؟	Que s'est-il passé?	چی شد؟	Што се случило? (Shsto se sluchilo?)
I am cold/ freezing	Κρυώνω / Έχω ξεπαγιάσει / Krióno / Ého ksepagiási	انا بردان/ة	J'ai froid. / Je suis gelé(e).	خنک می خرم.	Ладно ми е (Ladno mi e)
I'm happy.	Χαίρομαι είμαι ευτυχισμένος / Hérome / íme eftihisménos [m]	انا سعيد / ة	Je suis content(e)	خوش شدم.	Среќен сум (Srekjen sum (m)) / Среќна сум (Srekjna sum (f))
I'm scared.	Φοβάμαι / Fováme	انا خائف / ة	j'ai peur	می ترسم	Страв ми е (Strav mi e)
I'm sad.	Είμαι λυπημένος (m) Είμαι λυπημένη (f) / Íme lipiménos (m) / Íme lipiméni (f)	انا حزين	je suis triste	غگین شدم.	Тажен сум (Tazhen sum (m)) / Тажна сум (Tazhna sum (f))
I like you.	Mou αρέσεις / Mu arésis	انا معجب بك	Tu es gentill(le) / Je t'aime bien	شما را دوست دارم.	Ми се допагаш (Mi se dopagash)

Don't worry	Μην ανησυχείς / Mín anisihís	لا تقلق	Ne vous inquiétez pas	فکر نکنین.	Не се секирај (Ne se sekiraj)
I would like an appointment.	Χρειάζομαι ένα ραντεβού / Hriázome éna randevú	أنا بحاجة لتحديد موعد	Je voudrais prendre un rendez-vous	ميخوام يك قرار بگيرم	Треба да закажам_____(Treba da zakazham____)
Where is room number ____?	Πού είναι το δωμάτιο ____? / Pu ine to domátio ____?	أين الغرفة رقم.....	où est la pièce numéro...?	اتاق نمبر ____ كجاست؟	Каде е соба број ____? (Kade e soba broj ____?)
Where is the registration centre?	Πού βρίσκεται το κέντρο απογραφής/μητρώου; / Pu vriskete to kentro apografis/mitròu?	أين مركز الاستقبال التسجيل؟	Où est le centre d'enregistrement?	مركز ثبت كجاست؟	Каде е центарот за регистрација? (Kade e centarot za registracija?)
You have to wait	Πρέπει να περιμένετε [pl]/ πρέπει να περιμένεις / Prépi na periménete [pl]/ Prépi na periménis	عليك ان تنتظر	Vous devez attendre / Il faut que vous attendiez	باید صبر کنین.	Мора даочекате (Mora da pochekate)
How long do we have to wait here?	Πόσο πρέπει να περιμένουμε εδώ; / Póso prépi na periménume edó?	كم يتوجب علينا الانتظار هنا؟	Combien de temps faut-il attendre?	// برای چه مدت باید اینجا بمانیم؟	Колку долго треба да чекаме? (Kolku dolgo treba da chekame?)
one day	Mía μέρα / Mía mera	يوم	un jour	يک روز	Еден ден (Eden den)
one hour	Mía ώρα / Mía óra	ساعة	une heure	يک ساعت	Еден час (Eden chas)
one month	Ένας μήνας / Enas minas	شهر	une mois		Еден месец (Eden mesets)
very soon	Πολύ σύντομα / Polí síndoma	قريباً جداً	très bientôt	به زود	Наскоро (Naskoro)
tomorrow	αύριο / avrio	غداً	demain.	فردا	Утре (Utre)
the day after tomorrow	μεθαύριο / methávrio	بعد غد	après-demain	دو روز بعد	Задутре (Zadutre)
next week	Την επόμενη βδομάδα / Tin epomeni vdomada	الأسبوع القادم	la semaine prochaine	هفتہ دیکے	Следната недела (Slednata nedela)
I will be back soon	Θα επιστρέψω σύντομα / Tha epistrépsó sídoma	سأعود قريباً	J'arrive / Je reviendrai bientôt	زود پس می آیم.	Ќе се вратам наскоро (Kje se vratam naskoro)
one, two, three, four, five, six, seven, eight, nine, ten	(1) ένα, (2) δύο, (3) τρία, (4) τέσσερα, (5) πέντε, (6) έξι, (7) εφτά, (8) οχτώ, (9) εννέα, (10) δέκα / (1) éna, (2) dfo, (3) tría, (4) téssera, (5) pénde, (6) éksi, (7) eftá, (8) októ, (9) enéa, (10) déka	واحد، اثنان، ثلاثة، أربعة، خمسة، ستة، سبعة، ثمانية، تسعة، عشرة	un, deux, trois, quatre, cinq, six, sept, huit, neuf, dix.	يک، دو، سه، چهار، پنج، شش، هفت، هشت، نه، ده	Еден, два, три, четири, пет, шест, седум, осум, девет, десет (Eden, dva, tri, chetiri, pet, shest, sedum, osum, devet, deset)
Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, Sunday	Δευτέρα, Τρίτη, Τετάρτη, Πέμπτη, Παρασκευή, Σάββατο, Κυριακή / Deftéra, Tríti, Tetárti, Pémpiti, Paraskeví, Sávato, Kyriakí	الإثنين، الثلاثاء، الاربعاء، الخميس، الجمعة، السبت، الأحد	lundi, mardi, mercredi, jeudi, vendredi, samedi, dimanche	يکشنبه، دوشنبه، سه شنبه، چهارشنبه، پنج شنبه، جمعه، روز شنبه	понеделник, вторник, среда, четврток, петок, сабота, недела (ponedelnik, vtornik, sreda, chetvrtok, petok, sabota, nedela)
January, February, March, April, May, June, July, August, September, October, November, December	Ιανουάριος, Φεβρουάριος, Μάρτιος, Απρίλιος, Μάιος, Ιούνιος, Ιούλιος, Αύγουστος, Σεπτέμβριος, Οκτώβριος, Νοέμβριος, Δεκέμβριος / Ianuários, Fevrouários, Mártios, Aprílios, Máios, Iúnios, Iúlius, Ávgustos, Septémvrios, Októvrios, Noémvrios, Dekémvrios	كانون ثاني، شباط، آذار، نيسان، أيار، حزيران، تموز، آب، ايلول، تشرين أول، تشرين ثاني، كانون أول.	janvier, février, mars, avril, mai, juin, juillet, août, septembre, octobre, novembre, décembre		1. јануари, 2. фебруари, 3. март, 4. април, 5. мај, 6. јуни, 7. јули, 8. август, 9. септември, 10. октомври, 11. ноември, 12. декември (januari, februari, mart, april, maj, juni, juli, avgust, septemvri, oktomvri, noemvri, dekemvri)
Medical Terms	Ιατρικοί όροι / Iatrikí óri	الصحة / Sihha	Les Termes Médicaux		Медицински термини
I need a doctor	Χρειάζομαι ένα γιατρό. / Hriázome éna giatró	أنا بحاجة لطبيب	j'ai besoin d'un médecin.	دكتور ضرورة دارم	Ми треба доктор (Mi treba doktor)
I feel sick/ I don't feel well	Mou éρχεται αναγούλα. / Mu érhete anagúla.	صحتي ليست على ما يرام	Je me sens mal / Je ne me sens pas bien	نجرور هستم	Ми се гади (Mi se gadi)
I'm ill / I'm sick	Είμαι άρρωστος (m) / Είμαι άρρωστη (f) / Íme árostos [m] / íme árosti [f]	طفلي مريض	Je suis malade	مریض شدم	Болен сум (Bolen sum (m)) / Болна сум (Bolna sum (f))

(My child) is sick	(το παιδί μου) είναι άρρωστο / To pedí mu íne árosto	أشعر بوعكة صحية	Mon enfant est malade	بچه ام مريض شد.	Moeto дете е болно (Moeto dete e bolno)
I am pregnant	Είμαι έγκυος / Íme éngios	انا حامل	Je suis enceinte	من حامله دار استم.	Бремена сум. (Bremena sum)
I am having an allergic reaction	Έχω μία αλλεργική αντίδραση. / Ého mia allergikí antídrasi	احس بدور في رأسسي	je fais une allergie / j'ai une réaction allergique		Имам алергична реакција. (Imam alergichna reakcija)
I feel dizzy.	Zαλίζομαι / Zalízome	عندی حساسية	j'ai la tête qui tourne	من سر چرخا هستم	Ми се врти (Mi se vrti)
I am diabetic	Έχω διαβήτη / Eho diaviti	عندی سكري	je suis diabétique / j'ai le diabète		Имам дијабетес (Imam dijabetes)
I need insulin	Χρειάζομαι ινσουλίνη / Hriazome insulíni	انا بحاجة ماسة إلى إنسولين	J'ai besoin d'insuline		Ми е потребен инсулин. (Mi e potreben insulin).
I was raped.	Με έχουν βιάσει / Me ékhun viási	لقد اغتصبت	J'ai été violé(e).	من تجاوز شدم.	Ме силуваа (Me siluvaan)
I have a stomach ache.	Πονάει η κοιλιά μου / Ponái i kiliá mu	عندی الم في بطني	j'ai mal au ventre	معده ام درد می کند.	Ме боли стомакот (Me boli stomakot)
I have a fever / a temperature	Έχω πυρετό / Ého piretó	عندی حرارة	j'ai de la fièvre	تب دارم.	Имам температура (Imam temperatura)
I have a headache	Έχω πονοκέφαλο / ého ponokéfalo	اعاني من صداع في الرأس	J'ai mal à la tête	سرمه درد می کند.	Ме боли главата (Me boli glavata)
I have a cough.	Έχω βήχα Βήχω / ého víkha	عندی سعال	Je tousse	سرفة می کنم	Кашлам (Kashlam)
My child has a sore throat/ cough	Το παιδί μου έχει πονόλαυπο βήχα / To pedí mu éhi ponólemo / víha	طفلی عنده سعال / حلقه ملتهب	Mon enfant tousse / a mal à la gorge	بچه ام سرفه می کند / گلون اش درد می کند.	Моето дете го боли грло (Moeto dete go boli grlo)
cold	κρυολόγημα / kriológima	رخش / زکام	refroidissement	ریزش	Настинка (Nastinka)
diarrhea	διάρροια / diária	إسهال	diarrhée	اسهال	Пролив (Proliv)
constipation	δυσκοιλιότητα / diskiliótita	إمساك	constipation	قبض	Запек (Zapek)
vaginal yeast infection (thrush)	Κολπική μυκητίαση/ καντιντίσων / Kolpíki mykitíasi/kantintíasi	التهاب فطري مهلي	la mycose vaginale (candidose)		Вагинална инфекција (Vaginalna infekcija)
athlete's foot	μύκητες / mýkites	إصابة فطرية في القدم	le pied d'athlète, mycose des pieds		Атлетско стопало (Atletsko stopalo)
head lice	ψείρες στο κεφάλι / psires sto kefáli	قمل في الرأس	poux (de tête)		Вошки (Voshki)
Food	Φαγητό / Fagító	طعام /	Nourriture	غذا	Намирници(Namirnici)
Breakfast	πρωινό / proino	الأفطار	petit déjeuner		доручек (doruchek)
Lunch	μεσημεριανό / mesimeriano	الغداء	déjeuner		ручек (ruchek)
Dinner	δείπνο / dipno	العشاء	dîner		вечера (vechera)
Is this food Halal?	Είναι το φαγητό Χαλάλ; / íne to fagító Halal?	هل هذا الطعام حلال؟	Cette nourriture est-elle Halal?	اين غذا حلال است؟	Дали оваа храна е халал? (Dali ova hrana e halal?)
I am allergic to....	Έχω αλλεργία στο.. / Ého alergía sto...	انا عندي حساسية ضد...	Je suis allergique à...	به...آلرژي دارم	Алергичен сум на (Alergichen sum na (m)) / Алергична сум на (Alergichna sum na (f))
beef	μοσχαρίσιο / mosharísio	لحم بقر	boeuf	گوشت گاو	говедско (govedsko)
chicken	κοτόπουλο / kotòpulo	دجاج	poulet	مرغ	пилешко (pileshko)
I do not eat pork	Δεν τρώω χοιρινό / Den tróo hirinó	أنا لا أكل لحم الخنزير	Je ne mange pas de porc	من گوشت خوک نمیخورم	Не јадам свинско (Ne jadam svinsko)
I am a vegetarian. / I don't eat meat and fish.	Είμαι χορτοφάγος. Δεν τρώω χρέας και ψάρι. / íme hortofágos. Den tróo kréas ke psári.	انا نباتي لا اكل لحمة ولا سمك	je suis végétarien(ne). Je ne mange pas de viande ni de poisson.	گوشت و ماهی نمیخورم	Вегетаријанец (m)/ вегетаријанта (f) сум. Не јадам месо и риба. (Vegetarijanec (m)/(vegetarijanka (f) sum. Ne jadam meso i riba)

eggs [pl]	αυγά / avgá	البيض	œufs	/ تخم مرغ	яјца (jaјca)
fish	ψάρι / psàri	سمك	poisson	ماهی	риба (riba)
bread	ψωμί / psomí	خبز	(du) pain	نان خشك	леб (leb)
water	Νερό / Neró	ماء	(de l') eau	آب	Вода (Voda)
lemonade	λεμονάδα / lemonáda	ليموناذة	limonade	ليموناد	лимонада (limonada)
milk	γάλα / gàla	حليب	(du) lait	شیر	Млеко (Mleko)
coffee	καφέ / kafé	قهوة	café	كوفي / قهوه	Кафе (Kafe)
tea	τσάι / tsái	شاي	thé	چای	Чай (Chaj)
I don't drink alcohol	Δεν πίνω αλκοόλ / den pino alkòol	أنا لا أحتمي بالخول	Je ne bois pas d'alcool	من الكل نميخورم	Не пијам алкохол (Ne pijam alkohol)
fruit	φρούτα / frouta	فاكهه	fruits	میوه	Овошје (ovoshje)
apple	μήλο / mìlo	تفاح	pomme	سيب	Јаболко (Jabolko)
orange	πορτοκάλι / portokali	برتقال	orange	نارنج	Портокал (Portokal)
peach	ροδάκινο / rodakino	دراق	pêche	شفت آلو	Праска (Praska)
vegetables [pl]	λαχανικά / lahaniká	خضروات	légumes	سبزیجات	зеленчук (zelenchuk)
potatoes [pl]	πατάτες / patàtes	بطاطا	pommes de terre	کچ آلو	компир (kompiri)
beans [pl]	φασόλια / fasolia	فاصولياء خضراء	haricots	لوبيا	грав (grav)
peas [pl]	αρακάς / arakas	باذلا خضراء	petits pois	نخود	Грашок (Grashok)
chickpeas [pl]	ρεβίθι / revithi	حمص حب	pois chiches	شور نخود	леблебија (leblebjija)
eggplant (US) / aubergine (UK)	μελιτζάνα / melitzana	باذنجان	aubergine	باذنجان سیاه	модар патлиџан (modar patlidzhan)
carrots [pl]	καρότα / karota	جزر	carottes	زردک	Моркови (Morkovi)
tomatoes [pl]	ντομάτες / domates	طماطم ((بنادورة))	tomates	باذنجان رومي	Домати (Domati)
sugar	ζάχαρη / zahari	سكر	sucré	شکر	Шеќер (shekjer)
flour	αλεύρι / alevri	طحين	farine	أرد	Брашно (brashno)
honey	μέλι / meli	عسل	miel	عسل	Мед (med)
cheese	τυρί / tiri	جبنة	fromage	پنیر	Сирење (sirenje)
salt	αλάτι / alati	ملح	sel	نمک	Сол (sol)
pepper (spice)	πιπέρι / piperi	فلفل أسمير	poivre	مرج سرخ	Бибер (biber)
pasta	ζυμαρικά, μακαρόνια / makaronia	معكرونة	pâtes	ماكاروني	Тестенини (testenini)
soup	σούπα / supa	حساء	soupe	آش	Супа (supa)
butter	βούτυρο / vutiro	زبدة	beurre		Путер (puter)
oil	λάδι / ladi	زيت	huile	تيل	Масло, зејтин (maslo, zejtin)
fork	πιρούνι / piruni	شوكة	fourchette	پنچا	Вилушка (vilushka)
spoon	κουτάλι / kutali	ملعقة	cuiller	فاشق / چمچه	Лажица (lazhica)
knife	μαχαίρι / maheri	سكين	couteau	کارد	Нож (nozh)
plate	πιάτο / piato	طبق	assiette	بشناق	Чинија (chinija)
glass (to drink from)	ποτήρι / potiri	كأس	verre	کیلاس	Чаша (chasha)
teapot	τσαγιέρα / tsagiéra	ابريق شاي	théière	چاینک	чајник (chajnik)
Clothing	Poύχα / Rouha	ملابس / Awa-i / Malabes	Vêtements	لباس	облека
shirt	μπλούζα / blúza	قميص	une chemise	بلوز	Кошула (Koshula)
Dress	φόρεμα / fórema	فستان	une robe	لباس	Фустан (Fustan)
skirt	φούστα / foosta	تنورة	une jupe	دامن	Сукња / Здолниште (Suknja / Zdolnishte)
trousers (UK) / pants (US)	παντελόνι / panteloni	بنطال / سروال	pantalon	پتنون	панталони (pantalonii)

jumper (UK) / sweater / pullover	πουλόβερ / poulover	كُنْزَه صوف	pull, pullover	جمپر	Цемпер, пуловер (dzemper, pulover)
jacket / coat	ζακέτα-پالٹو / zaketa- palto	جاكيت/ مِعْطَفَ	veste / manteau	ژاکت	Jakna, сако (jakna, sako)
veil / hijab / headscarf	πέπλο μαντίλα / peplo / madīla	حجاب	un voile	حجاب	вел (vel)
shoes [pl]	παπούτσια / paputsia	أَحذِيَّة	chaussures	بوت / كفش	Чевли (čevli)
gloves [pl]	γάντια / gantia	قفازات	gants	دستکش	ракавици (rakavici)
socks [pl]	κάλτσες / kaltses	كُسَاط	chaussettes	جوراب	чорапи (čorapi)
underwear	εσώρουχα / esoruha	ملابس داخلية	sous-vêtements	زير جامه	долна облека (dolna obleka)
Misc	Διάφορα / Diafora	أَثاث /	Autres	مختلف	Разно
bed	κρεβάτι / krevati	سرير	lit	چهارپایی	Кревет
blanket	κουβέρτα / kouverta	بطانية	couverture	كمپل	покривач (pokrivach) / کےbe (kjebe)
lamp	λάμπα / lampa	مِصْبَاح	lampe	لامپ	Лампа
telephone	τηλέφωνο / tilefono	تلفون - هاتف	téléphone	تلفن	Телефон (Telefon)
mobile phone / cellphone	κινητό τηλέφωνο / kinito tilefono	جوال	(téléphone) portable	مبایل	Мобилен телефон
electricity	ηλεκτρισμός / ilektrismos	كهرباء	électricité	برق	Струја (struja)
computer	υπολογιστής / upologistis	كمبيوتر، حاسوب	ordinateur	كمبيوتر	Компјутер
internet connection	διαδικτυακή σύνδεση / diadiktiaki sindesi	اتصال بالإنترنت	connexion internet	انترنت	интернет врска (internet vrska)
battery	μπαταρία / bataria	بطارية	batterie	باتری	Батерија
room	δωμάτιο / domatio	غرفة	chambre	اتاق	Соба
chair	καρέκλα / karekla	كرسي	chaise	چوکی	Стол
table	τραπέζι / trapezi	طاولة	table	میز	Маса
toilet	τουαλέτα / toualeta	حمام	toilettes, WC.	تشناب	Тоалет
toilet paper	χαρτί τουαλέτας / harti tualetas	ورق توايليت	papier toilette	كاغذ تشناب	Тоалетна хартија
toothbrush	οδοντόβουρτσα / odontovurtsa	فرشاة اسنان	brosse à dent	مسواك	Четка за заби
toothpaste	οδοντόπαστα / odontopasta	معجون اسنان	dentifrice	خميرندان	Паста за заби
shower	ντους / duz	دوش / حمام	douche	شاور	Туш
bathtub	μπανιέρα / baniera	مغطس	baignoire	جان شوى	Када (kada)
soap	σαπούνι / sapouni	صابون	savon	صابون	Сапун
shampoo	σαμπουάν / sampuan	شامبو	shampooing	شامپو	Шампон
tissue / handkerchief	χαρτομάντηλο / hartomantilo	محارم ورق	mouchoir	دستمال	марамче
cupboard	ντουλάπι / dulapi	خزانة	placard	كمد	орманче (ormanche)
door	πόρτα / porta	باب	(la) porte	دروازه	врата (vrata)
window	παράθυρο / parathiro	نافذة	(la) fenêtre	پنجره	прозорец (prozorets)
wall	τοίχος / tihos	حائط	(le) mur	ديوار	сид (dzid)
house	σπίτι / spiti	منزل	(la) maison	خانه	куќа (kukja)
apartment / flat	διαμέρισμα / diamerisma	شقة	(le) logement / appartement	آپارتمان	стан (stan)
book	βιβλίο / vivlio	كتاب	(le) livre	كتاب	книга (kniga)
newspaper	εφημερίδα / efimerida	جريدة	(le) journal	روزنامه	весник (vesnik)
radio	ραδιόφωνο / radiophono	مذيع / راديو	(la) radio	راديو	радио (radio)
television	τηλεόραση / tileorasi/TV	تلفزياز	(la) télévision	تلویزیون	телевизор (televisor)

Health

English	Greek / phon.	Arabic	French	Dari / Farsi	Macedonian
I need to see a doctor	Πρέπει να με δει γιατρός. / Prépi na me di giatrós.	أحتاج أن أرى طبيب /	Je dois voir un médecin	باید یه دکتر بینم	Ми треба доктор (Mi treba doktor)
I need to go to the hospital	Πρέπει να πάω σε νοσοκομείο! / Prépi na páo se nosokomío.	أحتاج أن أنهب إلى المستشفى /	Je dois aller à l'hôpital	باید برم بیمارستان	Морам да одам во болница (Moram da odam vo bolnica)
I need an ambulance	Χρειάζομαι ασθενοφόρο. / Hriázome asthenofóro.	أحتاج سيارة إسعاف	J'ai besoin d'une ambulance	أمبولاتس میخواه	Ми треба амбулантно возило (Mi treba ambulantno vozilo)
Where can I fill this prescription?	Από πού μπορώ να πάρω αυτή την συνταγή? / Ápó pu boró na páro aftí ti sintagí?	أين يمكنني أن أصرف الروشتة؟ أو الوصفة الطبية /	Où puis-je acheter ce médicament ?	از کجا میتونم نسخه ام را بگیرم؟	Каде можам да го подигнам овој рецепт? (Kade mozam da go podignam ovoj recept?)
When do I have to come back?	Πότε πρέπει να ξαναέρθω? / Póte prépi na ksanártho?	متى يمكنني أن آتي لرؤيتك مجدداً؟	Quand dois-je revenir?	کی باید دوباره بیام؟	Кога треба да дојдам повторно? (Koga treba da dojdam povoorno)
Do I have to be admitted to the hospital?	Πρέπει να εισαχθώ σε νοσοκομείο? / Prépi na isahtó se nosokomío?	هل لابد أن أقدم إلى المستشفى	Es-ce que je dois aller à l'hôpital?	آیا باید برم بیمارستان؟	Дали треба да ме примат во болница? (Dali treba da me primat vo bolnica)
I have asthma	Έχω άσθμα. / Ého ásthma.	عندی أزمة (صدرية) أو عندي ربو	J'ai de l'asthme	من آسم دارم	Имам астма (imam astma)
I have chronic bronchitis	Έχω χρόνια βρογχίτιδα. / Ého hrónia vrohítida.	عندی برونشيت / مزمن (أو التهاب قصبات حاد مزمن)	J'ai une bronchite chronique	برونشيت مزمن دارم	Имам хроничен бронхитис (Imam hronicen bronhitis)
I have heart failure	Έχω καρδιακή ανεπάρκεια. / Ého kardiáki anepárkia.	لدي قصور القلب (أو فشل القلب)	J'ai une insuffisance cardiaque	من نارسياسي قلبي دارم	Имам слабо срце (Imam slabo srce)
I had a myocardial infarction	Έχω περάσει καρδιακό έμφραγμα. / Ého perásí kardiakó émfragma.	حصلت على ذبحة قلبية	J'ai eu un infarctus (du myocarde)	من سكته قلبي داشته ام	Имав инфаркт (Imav infarkt)
I have epilepsy	Έχω επιληψία. / Ého epilepsía.	لدي صرع	Je suis épileptique	من صرع دارم	Имам епилепсија (Imam epilepsija)
I have cancer	Έχω καρκίνο. / Ého karkíno.	عندی سرطان	J'ai un cancer	من سلطان دارم.	Имам рак (Imam rak)
I have tuberculosis	Έχω φυματίωση. / Ého fimatíosi.	عندی داء السّل	J'ai la tuberculose	من سل دارم.	Имам туберкулоза (Imam tuberkuloza)
I have diabetes	Έχω διαβήτη. / Ého diavíti.	عندی سكري	Je suis diabétique	من دیابت دارم	Имам дијабетис (Imam dijabetis)
I have HIV	Έχω τον ιό HIV. / Ého ton ió HIV.	عندی سیدا	J'ai le V.I.H.	من ايدز دارم	Имам ХИВ (Imam HIV)
I have leukaemia	Έχω λευχαιμία. / Ého lefkhemía.	عندی لوكيميا	J'ai la leucémie	سرطان خون دارم	Имам леукемија (Imam leukemija)
I have sickle cell disease	Έχω δρεπανοκυτταρική αναιμία. / Ého drepanokitarikí anemía.	عندی فقر دم منجلي (أو فقر دم انحلاطي)	J'ai une sicklanémie (Syn: hémoglobinose SS , Drépanocytose homozygote	من بیماری سلول داسی شکل دارم	Имам српеста анемија (Imam srpresta anemija)
I have thalassaemia	Έχω Θαλασσαιμία. / Ého thalassemía.	لدي ثالاسيميا	J'ai la thalassémie	من تالاسمي دارم.	Имам таласемија (Imam talasemija)
I have chronic depression	Έχω κατάθλιψη. / Ého katáthlipsi.	لدي اكتئاب مزمن	Je suis dépressif/dépressive	من افسردگی دارم.	Имам хронична депресија (Imam hronicna depresija)
I have schizophrenia	Έχω σχιζοφρένεια. / Ého schizofrénia.	لدي شيزوفرينيا (فصام)	Je souffre de schizophrénie	من شيزوفرنی دارم.	Имам шизофренија (Imam shizofrenija)
I have bipolar disorder	Έχω διπολική διαταραχή. / Ého dipolikí diatarahí.	لدي ااضطراب وجداني ثنائي القطب (أو الهاوس الاكتابي)	Je souffre de troubles bipolaires	من (اقسردگی) دوقطبي دارم.	Имам биполарно пореметување (Imam bipolarno poremetuvanje)
This is my medication	Αυτά είναι τα φάρμακα που παίρνω. / Aftá íne ta fármaka pu pérho.	هذا دوائي (أو هذه أدوينتي)	Ce sont mes médicaments	اين داروهای من است.	Ова се моите лекови (Ova se moite lekovi)
I take this medication every day	Παίρνω αυτά τα φάρμακα καθημερινά. / Pérho aftá ta fármaka kathimeriná.	أخذ هذا الدواء يومياً	Je prends ces médicaments tous les jours	من اين دارو را هر روز مصرف میکنم.	Овие лекови ги земам секој ден (Ovie lekovi gi zemam sekoj den)
I have been taking this	Παίρνω αυτά τα φάρμακα πολλά χρόνια. / Pérho aftá ta fármaka polá	أخذ هذا الدواء منذ	Je prends ces médicaments	من سال هاست	Овие лекови ги земам со години (Ovie lekovi gi zemam

medication for years	hrónia.	سنوات	depuis des années	اين دارو را مصرف ميکم.	so godini)
I need more of this medication	Χρειάζομαι περισσότερο από αυτά τα φάρμακα. / Hriázome perisótero apó aftá ta fármaka.	أحتاج للمزيد من هذه الدواء	J'ai besoin de plus de ces médicaments	من اين دارو را بيشتر نياز دارم.	Ми треба овој лек (Mi treba ovoj lek)
I was injured	Τραυματίστηκα. / Travmatística.	لقد تعرضت للإصابة	Je suis blessé/blessée	من صدمه دیده ام.	Jac бев повреден/повредена (Jas bev povreden/povredena)
Somebody hit me	Κάποιος με χτύπησε. / Kápios me htípise.	أحدهم ضربني	On m'a frappé/frappée	يك نفر من را زده است.	Некој ме удри (Nekoj me udri)
I was stabbed/cut with a knife	Κάποιος με μαχαίρωσε. / Kápios me mahérose.	تعرضت للطعن / بسكين	On m'a frappé/frappée avec un couteau	من با چاقو زخمی شده ام	Ранет/Ранета сум од нож (Ranet/Raneta sum od noz)
I was hit by a car	Με χτύπησε ένα αυτοκίνητο. / Me htípise éna aftokínito.	/ ضربتي سيارة	J'ai été renversé/renversée par une voiture	ماشين به من زده است.	Ме удри кола/автомобил (Me udri kola/avtomobil)
I was stung by an insect	Με τσίμπησε ένα έντομο / Me tsíbise éna éntomo.	لسعتي حشرة	J'ai été piqué/piquée par un insecte	حشره اى من را نيش زده	Ме боцна инсект (Me bocna insekt)
I was bitten	Κάτι με δάγκωσε. / Kátí me dágose.	تم عضّي (تعرضت لعضّة...)	J'ai été mordu/mordue	جيزي من را گاز گرفته است.	Каснат сум/Ме касна...(Kasnat sum/Me kasna...)
I fell from a height	Έπεσα από ύψος. / Épesa apó ípsos.	وَقَعَتْ مِنْ مَكَانٍ مُرتفِعٍ	Je suis tombé/tombée d'une certaine hauteur	از ارتفاع افتاده ام.	Паднав од високо (Padnav od visoko)
I fell down	Έπεσα. / Épesa.	وَقَعَتْ	Je suis tombé/tombée	من افتادم.	Паднав (Padnav)
It hurts here	Πονάει εδώ. / Ponái edó.	يؤلّنني هنا	J'ai mal ici	اين جا درد ميکنه	Тука ме боли (Tuka me boli)
The pain started here and goes to here	Ο πόνος αρχίζει από εδώ και πηγαίνει εκεί. / O pónos arhízi apó edó ke pigéni ekí.	يبدا الألم من هنا ويتمتد إلى هنا	J'ai mal d'ici à là /	درد از اینجا شروع شد و به اینجا کشیده شد	Болката започна тука и премина тука (Bolkata zapocna tuka i premina tuka)
The pain is there all the time	Ο πόνος είναι συνεχής. / O pónos íne sinehís.	الآلم موجود طوال الوقت	La douleur est persistante/ J'ai tout le temps mal	تمام مدت درد ميکند.	Болката е постојана (Bolkata e postojana)
The pain comes and goes	Ο πόνος έρχεται και φεύγει. / O pónos érhete ke févgi.	الآلم يذهب ويعود	La douleur n'est pas continue /	درد مياد و ميره	Болката е повремена (Bolkata e povremena)
It hurts when I touch it	Πονάει όταν το αγγίζω. / Ponái ótan to angízo.	أشعر بالآلم عندما / أمس	J'ai mal lorsque je touche	وقتي بهش دست ميزنم درد ميکيره	Ме боли на допир (Me boli na dopir)
It gets worse when I stand up	it's a gif! / Íne hirótera ótan íme órthios [m] / órthia [f].	الألم يزداد سوءاً عندما أقف	C'est pire lorsque je suis debout	وقتي بلند ميშم درد ميگيره	Се влошува кога ќе застанам (Se vlosuva koga ke zastanam)
It gets worse when I lie down	Love it / Íne hirótera ótan íme ksaploménos [m] / ksaploméni [f].	انه يزيد سوءاً عندما استلقى	C'est pire lorsque je me couche	وقتي دراز ميکشم دردش بدتر ميشه	Се влошува кога ќе легнам (Se vlosuva koga ke legnam)
It is a sharp pain	Eίναι οξύς πόνος. / Íne oksís pónos.	هو ألم حاد	C'est une douleur aiguë	درد شديد(تير) دارد	Болката е остра (Bolkata e ostra)
It is a dull pain	Eίναι αμβλύς πόνος. / Íne amvlís pónos.	انه الالم باطنى	C'est une douleur diffuse	درد فشار گونه است	Болката е тапа (Bolkata e tapa)
The pain started suddenly	Ο πόνος άρχισε ξαφνικά. / O pónos árhise ksafniká.	بدأ الآلم فجأة	/ La douleur est apparue soudainement	درد ناكهاني شروع شد	Болката започна одеднаш (Bolkata zapocna odednas)
The pain started gradually	Ο πόνος άρχισε σταδιακά. / O pónos árhise stadiaká.	بدأ الآلم تدريجياً	La douleur est venue progressivement /	درد کم شروع شد	Болката започна постепено (Bolkata zapocna postepeno)
I have had this pain before	Πονούσα και παλαιότερα εκεί. / Ponúsa ke paliótera ekí.	لقد شعرت بهذا الألم من قبل	J'ai déjà ressenti cette douleur	اين درد را قبلا هم داشته ام	Ja имав оваа болка и претходно (Ja imav ovaa bolka i prethodno)
I have never had this pain before	Δεν έχω ξανανιώσει τέτοιο πόνο. / Den ého ksananiósi tétoí póno.	لم يسبق أن شعرت بهذا الألم مسبقاً	Je n'ai jamais ressenti cette douleur	من هييج وقت قبل اين درد را نداشته ام	Никогаш не сум ја имал/а оваа болка (Nikogas ne sum ja imal/a ovaa bolka)
I am bleeding	Αιμορραγώ. / Emoragó.	لدي نزيف	Je saigne	من خونریزی دارم	Крварам (Krvaram)
There is blood in my urine	Έχω αίμα στα ούρα μου. / Ého éma sta úra mu.	هناك دم في البول	J'ai du sang dans l'urine	در ادرار من حون وجود دارد	Имам крв во урината (Imam krv vo urinata)

There is blood in my faeces	Έχω αίμα στα κόπρανά μου. / Ého éma sta kópraná mu.	هناك دم في البراز	J'ai du sang dans les selles	در مدفوع من خون وجود دارد	Имам крв во столицата (Imam krv vo stolicata)
There is blood in my vomit	Έκανα εμετό με αίμα. / Ékana emetó me éma.	هناك دم في القيء	Je vomis du sang /	در استقراغ من خون وجود داره	Повраќам крв (Povrakam krv)
I am coughing up blood	Έφτυσα αίμα καθώς έβηχα. / Éftisa éma kathós éviha.	سعالي يحتوي على دم	Je crache du sang	من خون سرفه ميكتم	Кашлам крв (Kasljam krv)
I am bleeding from my anus	Έχω αιμορραγία από τον πρωκτό μου. / Ého emoragía apó ton proktó mu.	انزف من فتحة الشرج	Je saigne de l'anus	از مقدع خونريزى دارم	Крварам од анусот (Krvaram od anusot)
I have a nosebleed	Έχω αιμορραγία στη μύτη. / Ého emoragía sti míti.	انزف من أنفي	Je saigne du nez	از بینی خونريزى دارم	Ми тече крв од носот (Mi tece krv od nosot)
I am bleeding between my periods	Έχω αιμορραγία στη μέση της περιόδουντου κύκλου / Ého emoragía sti mísi tis periódou/tu kíklou.	لدي نزيف في فترات ما بين الدورة الشهرية	Je saigne entre mes menstruations	خونريزى های مکرر دارم	Крварам меѓу менструации (Krvaram megju menstruacii)
My periods finished, but I am bleeding again	Αιμορραγώ ενώ είμαι στην εμμηνόπαυση. / Emoragó enó íme stin eminópafsi.	انتهت عادتي الشهيرية لكنني ما زلت / انزف	Je suis ménopausée, mais je saigne encore	خونريزى بعد از يأسگى دارم	Сеуште крварам и после менопауза (Seuste krvaram i posle menopauza)
head	κεφάλι / kefáli	رأس	Tête	سر	глава (glava)
eye	μάτι / máti	عين	Oeil	چشم	око (oko)
ear	αυτί / aftí	أذن	Oreille	گوش	уво (uvo)
mouth	στόμα / stómá	فم	Bouche	دهان	уста (usta)
face	πρόσωπο / prósopo	وجه	Visage	صورت	лице (lice)
neck	λαιμός / lemos	رقبة	Cou	گردن	грло (grlo)
shoulder	ώμος / ómos	كتف	Epaule	كتف	рамо (ramo)
elbow	αγκώνας / angónas	كوع	Coude	أرنج	лакт (lakt)
hip	γοφός / gofós	الورك	Hanche	کپل	колк (kolk)
knee	γόνατο / gónato	ركبة	Genou	زانو	колено (koleno)
ankle	αστράγαλος / astrágalos	كب	Cheville	قوزك	зглоб (zglob)
foot	πόδι / pódì	قدم	Pied	پا	стапало (stapalo)
arm	μπράτσο / brátsø	زارع	Bras	بازو	рака (raka)
leg	πόδι / pódì	رجل	Jambe	ран	нога (noga)
hand	χέρι / héri	يد	Main	دست	дланка (dlanka)
finger	δάχτυλο / dákhtilo	صياع / أصبع	Doigt	انگشت دست	прст (prst)
toe	Το δάχτυλο του ποδιού μου. / to dákhtilo tu podiu mu	إصبع رجل	Orteil	انگشت پا	палец (palec)
chest	στήθος / stíthos	صدر	Poitrine	سينه	гради (gradi)
belly	στομάχι / stomáhi	بطن	Ventre	شکم	абдомен (abdomen)
heart	καρδιά / kardiá	قلب	Coeur	قلب	срце (srce)
lung	πνεύμονας / pnévmonas	رئة	Poumon	شش	бел дроб (bel drob)
stomach	στομάχι / stomáhi	معدة	Estomac	معده	стомак (stomak)
gallbladder	χολή / holí	كيس المرارة	Vésicule biliaire	صفرا	жолчка (zolcka)
kidney	νεφρά / nefrá	كلية	Rein	كليه	бубрег (bubreg)
bowel	έντερο / éntero	امعاء	Intestin	روude	црево (crevo)
anus	πρωκτός / proktós	شرج	Anus	محرج	анус (anus)
uterus	μήτρα / mítra	رحم	Utérus	رحم	матка (matka)
ovary	ωοθήκη / oothíki	مبيض	Ovaire	تخمدان	јајници (jajnici)
vagina	κόλπος / kólpos	مهبل	Vagin	وازن	вагина (vagina)
testes	όρχις / órhis	خصية	Testicules	بيضه	тестиси (testisi)
penis	πέος / péos	قضيب	Pénis	آلت	пенис (penis)
I feel ill	Αισθάνομαι άρρωστος [m] / άρρωστη [f]. / Esthánome árostos [m] / árosti [f]	أشعر بالمرض	Je me sens malade	حال خوش نیست	Се чувствува болен (Se cuvstuvam bolen)

I have a fever	Έχω πυρετό. / Ého piretó.	(الدي سخونة) حرارة	J'ai de la fièvre	تب دارم	Имам температура (imam temperatura)
I feel cold	Κρυώνω. / Krióno.	أشعر بالبرودة	J'ai froid	لرز دارم	Ладно ми е (Ladno mi e)
I have been shaking	Έχω φίγος. / Ého rígos.	أشعر بالرعشة	J'ai des frissons	رعشه دارم	Се тресам (Se tresam)
I had a cold sweat	Έχω κρύο ιδρότα. / Ého krío idróta.	عرقت عرقاً بارداً	J'ai des sueurs froides	عرق سرد مىكشم	Ме облева студена пот (Me obleva studena pot)
I fainted	Λιποθύμησα. / Lipothímisa.	غبت عن الوعي	Je me suis évanoui/ évanouie	بيهوش شدم	Се онесвестив (Se onesvestiv)
I feel dizzy	Zalízome.	أشعر بالدوحة	J'ai la tête qui tourne	سر گیجه دارم	Ми се врти (Mi se vrti)
I had a seizure	Είχα σπασμό. / Íha spasmó.	تعرضت لنوبة صرع شحنات كهربائية (زائدة)	J'ai fait une attaque	گرفتگى شدید عضلات میشم	Добив напад (Dobiv napad)
I was unconscious	Έμεινα αναισθητος [m] / αναισθητη [f]. / Émina anésthitos [m] / anésthiti [f].	كنت غائباً غائبة عن الوعي	J'ai perdu connaissance	از حال رفتم	Изгубив свест (Izgubiv svest)
I have difficulty breathing	Έχω δύσπνοια. / Ého díspnia.	أشعر بصعوبة في التنفس	J'ai des difficultés à respirer	من در تنفس مشكل دارم	Имам проблеми со дишането (Imam problemi so disenjeto)
I have wheezing	Σφυρίζουν οι πνεύμονές μου. / Sfírizun i pnévmónes mu.	نفسى مع صوت صفير	Je fais une crise d'étouffement /	حس خس دارم	Се забревтувам (Se zabrevtvuvam)
I have a cough	Έχω βήχα. / Ého víha.	(الدي كحة) سعال	Je tousse /	سرفة میکنم	Имам кашлица (Imam kaslica)
I am coughing up sputum	Έχω φλέματα. / Ého flémata.	أنا اسعل بلغم	J'ai une expectoration	سرفة هی خلط دار دارم	Искашувам шлајм (Iskasluvam slajm)
My heart beats fast	Έχω ταχυκαρδία / Ého tahikardía.	ضربات قلبي سريعة	Mon coeur bat trop vite	قلب تند میزنه	Срцето ми бие забрzano (Srcteo mi bie zabrzano)
My heart beats irregular	Έχω αρρυθμία. / Ého arithmía.	نبضات قلبی غير منتظمة	J'ai des palpitations au cœur	قلب نامنظم میزنه	Срцето ми бие нередовно (Srcteo mi bie neredovno)
I have chest pain	Με πονάει το στήθος. / Me ponáí to stíthos.	أشعر بألم في الصدر	J'ai des douleurs de poitrine	در قفسه سینه ام درد دارم	Имам болки во градите (Imam bolki vo gradite)
I have stomach ache	Έχω στομαχόπονο. / Ého stomahópono.	لدي الم بالمعدة	J'ai des douleurs d'estomac	من دل درد دارم	Ме боли стомакот (Me boli stomakot)
I feel sick	Έχω ναυτία. / Ého naftía.	أشعر بالغثيان	Je me sens mal	من احساس مریضی میکنم	Лошо ми е (Loso mi e)
I have been sick	Έκανα εμετό. / Ékana emetó.	لقد تقيأت	J'ai vomi	من مریض بوده ام	Повракав (Povrakav)
I have diarrhoea	Έχω διάρροια. / Ého diária.	لدي اسهال	J'ai la diarrhée	اسهال دارم	Имам дијареа (Imam dijarea)
I have constipation	Έχω δυσκοιλότητα. / Ého diskiliótita.	لدي امساك	Je suis constipé/constipée	پیوست دارم	Имам запек (Imam zapek)
I vomit up all food and drinks	Κάνω εμετό ό,τι και να φάω ή να πιώ. / Káno emetó óti ke na fáo i na pió.	أستفرغ كل ما أكله وأشربه	Je vomis toute nourriture et boisson	من همه غذا و نوشیدنی ها رو بالا اوردم	Ja повракам сета храна и течности (Ja povrakjam seta hrana i tecnosti)
I urinate every hour	Έχω συχνουρία. / Ého sihnuría.	اتبول كل ساعة	Je dois uriner fréquemment	هر ساعت ادرار میکنم	Уринiram секој час (Uriniram sekoj cas)
I have pain when urinating	Κατά την ούρηση πονάω. / Katá tin úrisi ponáo.	أشعر بألم عند التبول	J'ai mal lorsque j'urine	موقع ادرار كردن درد دارم	Имам болки при уринирање (Imam bolki pri uriniranje)
My urine smells bad	Τα ούρα μου μυρίζουν άσχημα. / Ta úra mu mirízun áshima.	هناك رائحة كريهة بالبول	Mon urine sent mauvais /	ادرار بمي بد میدهد	Mojata urina mirisa loso (Mojata urina mirisa loso)
I can't urinate	Δεν μπορώ να ουρίσω. / Den boró na uríso.	لا استطيع التبول	Je ne peux pas uriner	نمیتوانم ادرار کنم	Не можам да уринирям (Ne mozam da uriniram)
I have colic pain in my side	Έχω κόλικο στα νεφρά. / Ého kolikó sta nefrá.	عندی اوجاع متقطعة في الخواص	J'ai des crampes au flanc	درد متاثوب دارم	Имам ужасна болка од страна (Imam uzasna bolka od strana)
I might be pregnant	Ίσως είμαι έγκυος. / Ísos íme égios.	قد اكون حامل/حبلی	Il est possible que je sois enceinte	امكان حاملگى وجود دارد	Можебى сум бремена (Mozebi sum bremena)
I am pregnant and I am bleeding	Είμαι έγκυος και έχω αιμορραγία. / Íme égios ke ého emorágia.	انا حامل/حبلی وأنزف	Je suis enceinte et je saigne	من حامله هستم و خون ریزی دارم	Бремена сум и кrvaram (Bremena sum i krvaram)

I am in labour	Έσπασαν τα νερά μου. / Éspasan ta nerá mu.	عندی الام الولاد او المخاض	J'ai des contractions	درد زایمان دارم	Имам контракции (Imam kontrakcii)
I last had sex 2 days ago	Τελευταία φορά έκανα σεξ πριν από δύο ημέρες. / Teleftéa forá ékana sex prin díó mères.	قمت بممارسة الجنس قبل يومين	J'ai eu des rapports il y a deux jours	آخرین نزدیکی من ۲ روز پیش بوده	Имав секс пред 2 дена (Imav seks pred 2 dena)
I have not had sex for a long time	Δεν έκανα σεξ για μεγάλο χρονικό διάστημα. / Den ékana sex gia megálo hronikó diástima.	لم اقم بممارسة الجنس منذ فترة	Je n'ai pas eu de rapports sexuels depuis longtemps	مدت زیادی است که نزدیکی نداشتہ ام	Не сум имал секс долго време (Ne sum imal seks dolgo vreme)
I have a discharge from my vagina	Έχω εκκρίσεις από τον κόλπο μου. / Ého ekrísis apó ton kólpo mu.	عندی افرازات من المهبل	J'ai des pertes du vagin	از واژنم ترشح دارم	Имам исцедок од вагиналниот отвор (Imam iscedok od vaginalniot otvor)
I have a discharge from my urethra	Έχω εκκρίσεις από την ουρήθρα μου. / Ého ekrísis apó tin uríthra mu.	عندی افرازات من مجرى البول	J'ai des écoulements de l'urètre	از پیشام ترشح دارم	Имам исцедок од мочниот отвор (Imam iscedok od mocniot otvor)
I have been raped	Με έχουν βιάσει. / Me éhun viási.	لقد تعرضت للاغتصاب	J'ai été violé/violée	به من تجاوز شده	Бев силуван/a (Bev siluvan/a)
My ... feels numb	Νιώθω μούδιασμα στο..... / Niótho mudiásma sto ...	عندی شعور تخدير في...	J'ai des sensations d'engourdissement à/dans ...	بی حس ... هست	Немам осет во... (Nemam oset vo...)
My .. is tingling	Έχω μυρμήγκιασμα στο..... / Ého mirmígiasma sto ...	عندی ارتعاش في	J'ai des fourmillements à/dans...	میلرزد ...	Чувствувам трнење во... (Cuvstuvam trnenje vo...)
My .. is weak	Το..... είναι αδύναμο. / To ... íne adínamo.	عندی ضعف في	Ma/mon ... est faible /	ضعف دارد ...	Мојот/мојата/моето... е ослабнат/a/o (Mojot/mojata/moeto... e oslabnat/a/o)
My .. is paralysed	Το.... είναι παραλυτο. / To ... íne parálito.	عندی شلل في	Ma/mon est paralysé /	م فاج شده....	Мојот/мојата/моето... е парализиран/a/o (Mojot/mojata/moeto... e paraliziran/a/o)
I cannot speak	Δεν μπορώ να μιλήσω. / Den boró na milíso.	لا استطيع التكلم	Je ne peux pas parler	من نميتوانم صحبت کنم	Не можам да зборувам (Ne mozam da zboruvam)
I cannot see	Δε βλέπω. / De vlépo.	لا تستطيع الرؤية	Je ne vois pas	نميتوانم ببینم	Не можам да гледам (Ne mozam da gledam)
I have a headache	Έχω πονοκέφαλο. / Ého ponokéfalo.	لدي صداع	J'ai mal à la tête	سرد درد دارم	Имам главоболка (Imam glavobolka)
I cannot flex my neck	Δεν μπορώ να σκύψω το κεφάλι. / Den boró na skípso to kefáli.	لا تستطيع ان احتني راسي	Je n'arrive pas à bouger la tête	نميتوانم گردنم را خم کنم	Не можам да го движам вратот (Ne mozam da go dvizam vratot)
I feel frightened	Είμαι φοβιτσάρης [m] / φοβιτσιάρα [f]. / Íme fovitsiáris [m] / fovitsiára [f].	أنا أشعر بالخوف	J'ai peur	احساس ترس ميكتم	Се плашам (Se plasam)
I feel depressed	Αισθάνομαι καταθλιμένος [m] / καταθλιμένη [f]. / Esthánome katathliménos [m] / katathliméni [f].	أشعر بالاكتئاب	Je me sens déprimé/déprimée	احساس افسردگی ميكتم	Депримиран/a сум (Deprimiran/a sum)
I feel sad	Είμαι λυπημένος [m] / λυπημένη [f]. / Íme lipiménos [m] / lipiméni [f].	أشعر بالحزن	Je me sens triste	غمگینم	Тажен/a сум (Tazen/a sum)
I think about suicide	Σκέφτομαι να αυτοκτονήσω. / Skéftome na aftoktoníso.	افكر بالانتحار	Je pense au suicide	به خودکشی فکر ميكتم	Размислувам да се самоубијам (Razmisluvam da se samoubijam)
I hear voices when i am alone	Ακούω φωνές όταν είμαι μόνος [m] / μόνη [f]. / Akúo fonés ótan íme móños [m] / móni [f].	أسمع أصواتاً حين أكون بمفردي	J'entends des voix lorsque je suis seul/seule	وقتي تنهائي صداهايي ميشنونم	Кога сум сам/a, слушам гласови (Koga sum sam/a, slusam glasovi)
I feel like I'm being watched	Νιώθω ότι με παρακολουθούν. / Niótho óti me parakoluthún.	أشعر بأنني مراقب	J'ai l'impression d'être surveillé/surveillée	فكر ميكتم من را زير نظر دارند	Имам чувство дека некој ме гледа (Imam cuvstvo deka nekoj me gleda)

Law

English	Greek / phon.	Arabic	French	Dari / Farsi	Macedonian
grant of refugee status	αναγνώριση (ως πρόσφυγα) / anagnorisi (os prosfiga)	منح صفة اللاجئ	octroi du statut de réfugié	شناخت وضعیت پناهندگی	признавање на статусот бегалец
asylum interview (main interview for the asylum claim)	συνεντεύξη για ασύλο (κύρια συνέντευξη σχετικά με αίτηση ασύλου) / sinentefxi gia asilo (kiria sinentefxi sxetika me aitisi asilou)	مقابلة طلب اللجوء	L'audition (audition principale dans le cadre de la demande d'asile)	مصاحبه پناهندگی (مصاحبه اصلی برای درخواست پناهندگی)	интервју за азил
to apply / to file an application	κάνω αίτηση / kano etisi	تقديم طلب اللجوء	faire une demande	درخواست دارن	да се поднесе барање за... / да се поднесе молба за...
asylum application	αίτηση ασύλου / etisi asilou	معاملة طلب اللجوء	la demande d'asile	درخواست پناهندگی	апликација за азил
asylum proceedings	διαδικασία ασυλίας / diadikasia asilias	سير معاملة اللجوء	la procédure d'asile	فرایند پناهندگی	постапка за одобрувањето на азил
stay (residence)	διαμονή/ στέγαση / diamoni/stegasi	الإقامة	le séjour	اقامت	престој
residence permit	άδεια διαμονής / adia diamonis	إجازة الإقامة	le titre de séjour	اجازه اقامت	дозвола за престој
reception camp	Κέντρο υποδοχής / kentro ipodochis	مركز استقبال اللاجئين	centre d'accueil de demandeurs d'asile		прифатилиште за азиланти
deportation	απέλαση / apelasi	ترحيل	l'expulsion	- اخراج دیپورت	депортација / пртерување
evidence/proof	απόδειξη/στοιχεία // apodiksi/ stixia	الإثبات	la preuve	مدرك اثبات - ادله اثبات	доказ
embassy	Πρεσβεία / presvia	سفارة	l'ambassade	سفارت خانه	амбасада
transit camp	κέντρο διέλευσης / kentro dielefsis	مركز استقبال مؤقت	centre d'accueil temporaire	اردوکاه موقت	транзитен камп
oral hearing/proceedings	ακρόαση / akroasi	مقابلة/تحقيق شفهي	entretien oral	آیین شفاهی	усна расправа
border crossing // crossing point	Συνοριακά σημεία διέλευσης / synoriaka simia dielefsis	معبر حدودي	point de passage frontalier	عبر از مرز	границен премин
border crossing certificate	πιστοποιητικό διέλευσης συνόρων / Pistopiitiko dielefsis sinoron	مصدقة عبور الحدود	un certificat de passage frontière	گواهی عبور از مرز	потврда за преминување на официјална граница
church asylum	εκκλησιαστικό άσυλο / ekliastiko asilo	اللاجئ عن طريق الكنيسة / الكنسي	asile dans une église	پناهندگی کلیسا	црковен азил
quota refugee	ποσόστωση προσφύγων / posostosi prosfigon	لاجي ضمن الحصة المخصصة	quota de réfugiés	سهميه پناهندگي	квота за прифакање на бегалци
clearly unjustified	σαφώς αβάσιμη / safos avasimi	من الواضح عدم ثبوته	(Demande d'asile) manifestement infondée	به وضوح بى اساس	неоправдано барање
lawyer // attorney	δικηγόρος / dikigoros	المحامي	l'avocat	وكيل	адвокат
travel documents	ταξιδιωτικά έγγραφα / taxidiotika egrafa	وثائق/أوراق السفر(ثبوتية)	documents de voyage	مدارك سفر	патни исправи / документи
passport	διαβατήριο / diavatirio	جواز سفر	le passeport	کذرنامه	паспорт / пасош
religion	θρησκεία / thriskia	الانتماء الديني	l'appartenance religieuse	دين	вероисповед / вера
appeal	έφεση/ένσταση / efesi/enstasi	استئناف	l'appel // le pourvoi	درخواست	жалба / поплака
instructions on the right to appeal	/	التعليمات في شأن حق الاستئناف	l'indication des voies de recours		правилник на правото за жалба
judge	δικαστής / dikastis	القاضي	le juge	قاضي	судија

re-admission agreement (between two countries)	συμφωνία επανα-εισδοχής (μεταξύ δυο χωρών) / simfonia epanaisdochis (metaksi dia choron)	اتفاقية إعادة القبول (بين دولتين)	l'accord de réadmission	پذيرش مجدد شرايط (بين دوکشور) (دو کشور)	договор за повторно прифаќање - реадмисија (помеѓу две земји)
subsidiary protection under EU law	δευτερεύουσα προστασία υπό το Ευρωπαϊκό δίκαιο / deutereuousa prostasia ypo to Europaiko dikaios	الحماية الثانية في قانون الاتحاد الأوروبي (أي الحماية التي تطال رعايا دول أخرى)	la protection subsidiaire selon le droit de l'UE	حماية تكميلي تحت قوانين اتحادي أروبا	супсидијарна заштита според правото на ЕУ
Translation	μετάφραση / metafrasi	الترجمة	la traduction	ترجمه	превод
arrest/detention	σύλληψη / κράτηση / silipsi / kratisi	التوقيف / الاعتقال	l'arrestation	بازداشت	приведување
visa	βίζα / viza	تأشيره دخول	le visa	ویزا	виза
refusal of visa application	απόρριψη αίτησης για βίζα / aporripsi aitisis gia visa	رفض تأشيرة الدخول	refus de visa	امتناع از درخواست ویزا	одбивање на издавањето на виза
reconsideration	επανεξέταση / eraneksetasi	إعادة نظر	la reconsideration	تجديد نظر	преиспитување
assigned counsel/duty counsel	εντεταλμένος σύμβουλος/ επιφορτισμένος με την υπόθεση σύμβουλος (δικηγόρος) / entetalmenos symvoulos/epifortismenos me tin ypothesi symvoulos (dikigoros)	محامي بالجان	l'avocat (commis) d'office	وكيل الحقى دادگاه	адвокат по службена должност
counsel for defence	δικηγόρος υπεράσπισης / dikigoros yperaspisis	محامي الدفاع	le défenseur	وكيل الدفاع	бранител / адвокат
acquittal	αθώωση/απαλλαγή / athoosi/apallagi	الحكم بالبراءة	l'acquittement	تبرئه	ослободителна пресуда
abstention	αποχή / apochi	امتناع	l'abstention	خودداری از دادرن رای	воздржавање
to abstain from	απέχω από / apecho apo	الإمتناع عن	s'abstenir de / renoncer	به پرهیز از	да се одрече од...
abuse of office/abuse of authority	κατάχρηση εξουσίας / kataxrisi eksousias	الشطط/التعسف في استعمال السلطة	l'abus d'autorité	سوء استغاده از مقام / سوء استغاده از قدرت	злоупотреба на службена положба и овластување
to agree to/to consent to	συμφωνώ / simfono	الموافقة على	accepter [une demande] / accéder à [une demande]	به توافق / به رضایت برسند	да се согласи / да даде согласност
access to housing	πρόσβαση στη στέγαση / prosvasi se stegasi	الحصول على السكن	l'accès au logement	دسترسی به مسکن	пристан до станбен објект
access to the judiciary	πρόσβαση στη δικαιοσύνη / prosvasi sti dikeosini	حق التقاضي (إمكانية الجلوء إلى القضاء)	l'accès à la justice	دسترسی به قوه قضائيه	пристан до правосуден систем
permission	άδεια/άδεια πρόσβασης / adeia	إن	l'autorisation	اجازه / دسترسی به مالکیت	дозвола
access authorisation	/ adeia prosvasis	تصريح الدخول	le droit d'accès		овластување за пристап
appeal	/ efesi	استئناف / طعن	la réclamation		поплака
complaint	ένσταση / enstasi	شكوى	la plainte	شكایت / درخواست	тужба
proceedings	διαδικασία / diadiakasia	إجراءات	la procédure	دادرسی	судски процес
acceleration of proceedings	επίσπευση της διαδικασίας / epispepsi tis diadiakasias	تسريع الإجراءات	la procédure accélérée	شتات دادرسي	скратена постапка
to accept (an offer)	αποδοχή (προσφοράς) / apodochi (prosforas)	قبول	accepter	قبول (یک پیشنها)	прифаќање на понуда
accommodate someone	φιλοξενώ κάποιον / filokseno	استضافة /	accueillir	اسکان دادن به	прифаќање на

	kapoion	استقبال		کسی	некој
to call on something / make use of something	αναλαμβάνω κάτι / χρησιμοποιώ κάτι / analamvano kati/ xrhsimopio kati	استدعاء / استثار إلى	recourir à	بهره بدن از چیزی / استقاده کردن از چیزی	да се искористи / бара нешто
permanent assistance	μόνιμη βοήθεια / monimi voithia	كفاله / مساعدة دائمة	l'assistance permanente	كمک های دائمی	постојана грижа
accompanied by	συνοδεύομαι από / sinodeuome apo	مصحوب بـ	en compagnie de	همراه با ، بـ خدمت	во придржба
company	εταιρεία / eteria	مرافقون	la compagnie	شركت	придржба
sexual harassment	σεξουαλική παρενόχληση / sexoualiki parenohlisi	التحرش الجنسي	le harcèlement sexuel	آزار و اذیت جنسی	скексуално вознемирување
certification	πιστοποίηση / Pistopiisi	تصديق / مصدقة	la certification / la légalisation	صدور گواهینامه	уверение
to certify nationality and identity	Πιστοποίηση εθνικότητας και ταυτότητας / pistopiisi ethnokotitas kai taftotitas	إثبات الجنسية والهوية	attester // certifier la nationalité et l'identité	تابیید گواهی ملیت و هویت	да се потврди државјанство и идентитет
birth certificate	πιστοποιητικό γέννησης / pistopitiko yenisis	وثيقة/شهادة ولادة	l'acte de naissance	گواهی تولد	породилен лист
profession	επάγγελμα / epaggelma	المهنة	la profession	حرفه	професија
illegal activity	παράνομη πράξη / παρανομία / paranomi praksi / paronomia	نشاط غير قانوني	les activités illégales	فعالیت های غیر قانونی	илегални активности
court proceedings	διαδικασία ενώπιον Δικαστηρίου / diadikasia enopion dikastirion	إجراءات قضائية / أصول المحاكمة (الإجراءات المسطرية-المغرب)	la procédure judiciaire	دادرسی دادگاه	судски процес
deportation	απέλαση / apelasi	ترحيل	la déportation	إخراج (از) كشور	депортација
migration	μετανάστευση / metanasteusi	هجرة	la migration	مهاجرت	миграција
legal	νόμιμος / nomimos	قانوني	légal(e)	قانوني	легален / законит
Illegal	παράνομος / paranomos	غير قانوني	illégal(e)	غير قانوني	илегален / незаконит
accusation	κατηγορία / katigoria	اتهام	l'accusation	اتهام	обвинение
Germany	Γερμανία / Yermania	ألمانيا	Allemagne	آلمان	Германија
both parties	και τα δύο μέρη / kai ta dio meri	كل من الطرفين	les deux parties	هر دو طرف	двете страни
approved territorial scope of application	εγκεκριμένο τοπικό πεδίο εφαρμογής της αίτησης / egekrmeno topiko pedio efarmogis tis etisis	منطقة جغرافية مرخص العمل بها	une zone géographique autorisée	منطقة جغرافيائی تابید شده	дозволено територијално поле од апликацијата
to threaten	απειλώ / apilo	يهدد / تهديد	menacer	تهديد شدن	заканува
criminal records	ποινικό μητρώο / piniko mitroo	سوابق عدلية / جنائية	le casier judiciaire	سوابق جنائي	казнена евиденција
stateless	άπατοις / apatris	عديمو الجنسية	l'apatride	بى وطن	бездржавен
appeal proceedings	διαδικασία έφεσης / diadikasia efesis	إجراءات الاستئناف	l'appel	درخواست دادرسی	жалбена постапка
postponement/extension	αναβολή/پاراتاسی / anavoli/paratası	تأجيل / تمديد	la prorogation	به تعویق افتادن / طولانی شدن	продолжение
rootedness	έχω ρίζες / exo rizes	تجذر	prendre racine	ريشه	пуштање на корени / вкоренување
arrest	σύλληψη / silpsi	توقيف / إلقاء القبض على	l'arrestation	دستگیری	приведување

article	άρθρο / arthro	بند / مادة	l'article	مقاله	статија
persecution	καταδίωξη / katadioksi	ملاحقة	la persécution	آزار و اذیت	прогон
the refugee convention / Geneva Convention	η σύμβαση των προσφύγων/ Σύμβαση της Γενεύης / i simvasi twn prosfigon/Simvasi ths Yeneuis	اتفاقية جنيف لللاجئين	la Convention de 1951 relative au statut des réfugiés	کنوانسیون پناهندگان / کنوانسیون ژنو	Конвенција за статусот на бегалци / Женевска конвенција за бегалци
directive	οδηγία / odigia	توجيه	la directive	رهنمود	директива
particular social group	συγκεκριμένη κοινωνική ομάδα / sigekrimeni kinoniki omada	مجموعة اجتماعية محددة	groupe social spécifique	گروه اجتماعی خاص	определенна општествена група
race, ethnic group	φυλή, εθνότητα / fili, ethnotita	عرق / مجموعة إثنية	la race / l'éthnie	گروه نژادی، قومی	раса, етничка група
political opinion	πολιτική άποψη/γνώμη / politiki apopsi/gnomi	آراء سياسية	l'opinion politique	عقیده سياسی	политичко мнение
deportation	απέλαση / apelasi	ترحيل	la reconduite	اخراج	депортација
appeal	ένσταση/éφεση / enstasi/efesi	استئناف / طعن	le recours	دادرسی	жалба
fear	φόβος / fovos	خوف	la peur	ترس	страв
well-founded	καλά θεμελιωμένος / kala themeliomenos	مبرر	fondé	مستدل	основан
on account of	για λογαριασμό / gia logariastro	بما أنه	en raison de	در حساب از	поради (нешто)
sexual orientation	σεξουαλικός προσανατολισμός / sexualikos prosanatolismos	الميل الجنسي	l'orientation sexuelle	گرایش جنسی	сексуална ориентација
gender	φύλο / filo	الجنس / الجندر	le genre	جنس	пол
woman	γυναίκα / gyneka	امرأة	la femme	زن	жена
war crimes	έγκλημα πολέμου / eglima polemou	جرائم حرب	le crime de guerre	جنایات جنگی	воено злосторство
crimes against humanity	έγκλημα κατά της ανθρωπότητας / eglima kata tis anthropotitas	جرائم ضد الإنسانية	le crime contre l'humanité	جنایت عليه بشریت	злосторство против човечност
genocide	γενοκτονία / genoktonia	الإبادة العرقية	le génocide	قتل عام	геноцид
violence	βία / via	عنف	la violence	خشونت	насилиство
man	άνδρας / andras	رجل	l'homme	مرد	маж
expulsion/refoulement	επαναποάθηση / epanapro-othisi	الإعادة القسرية	l'éloignement / le refoulement	اخراج / اجبار	протерување
right/law	δικαιόωμα / dikaioma	حق / قانون، حقوق	le droit	حق / قانون	право
human right	ανθρώπινο δικαιόωμα / anthropino dikaioma	حق من حقوق الإنسان	les droits de l'homme	حق انسان	човекови права
life	ζωή / zoi	حياة	la vie	زندگی	живот
freedom	ελευθερία / eleftheria	حرية	la liberté	آزادی	слобода
threatened	απειλούμενος / apiloumenos	مهدد	menacé / en danger	تهديشده	загрозен (м) / загрозена (f)
torture	βασανιστήριο / vasanistirio	تعذيب	la torture	شکنجه	мачење
court	δικαστήριο / dikastirio	محكمة	le tribunal	دادگاه	суд
I would like to apply for asylum	Θέλω να καταθέσω αίτηση ασύλου / thelo na katatheso aitisi asylou	أريد أن أقدم طلب اللجوء	Je voudrais faire une demande d'asile.	من مي خواهم برای درخواست پناهندگی اقدام کنم.	Сакам да аплицирам за азил.
I don't have an identity/identification card	δεν έχω ταυτότητα/δελτίο ταυτότητας / den exo taftotita/deltio taftotitas	ليس لدي أوراق ثبوتية أو هوية	Je n'ai pas de document d'identité	من كارت هويت / كارت شناسائي ندارم	Немам документи за идентификација

I am homosexual/lesbian/transgender	είμαι ομοφυλόφυλος/λεσβία/τρανς / ime omofilos/lesvia/trans	أنا مثلي - مثالية - متحولة الجنس أو ترانس	Je suis homosexuel/ lesbienne/ transgenre	من همجنسكرا / لزبين / فراجنسيتي هستم	Jac сум лгбт личност.
domestic violence	οικογενειακή βία / ikogeniaki via	عنف أسرى	la violence domestique	خشونت خانگی	Семејно насилиство
I was abused by...	κακοποιήθηκα από / kakopoithika apo....	كنت أ تعرض للتتعنيف على يد	J'ai été maltraité/battu par	من مورد آزار قرار گرفته شدم	Ме злоставуваа. / Me претепаа.
I am being abused by...	κακοποιούμαι από..... / Kakopoumai apo.....	أنا أ تعرض للتتعنيف على يد	Je suis maltraité par	من توسيط مورد ... آزار قرار گرفتم	Ме злоставуваат
I was compelled to enter into a forced marriage	με ανάγκασαν να παντρευτώ / me anagkasan na pantrefto	أُجبرت على الزواج بالإكراه	J'ai été obligé(e) de m'engager dans un mariage forcé	من مجبور به ازدواج اجباری شدم	Ме присилиха на брак.
I am facing / have been threatened with a forced marriage	Είμαι αντιμέτωπος(η) με/έχω απειλείθε με αναγκαστικό γάμο / Eimai antimetwpos(i) me/ exo apilithi me anagastiko gamo	أنا أ تعرض للتهديد بالزواج بالإكراه	Je suis sous la menace d'un mariage forcé	من تهديد به ازدواج اجباری شدم	Во присилен брак сум.
gender equality	ισότητα των φύλων / isotita ton fylon	تساوي الأجناس	l'égalité des sexes	برابری جنسیتی	полова равноправност
How can I claim asylum?	πώς μπορώ να ζητήσω ασύλο; / pos mporo na zitiso asilo?	كيف بإمكانني تقديم طلب اللجوء؟	Comment faire une demande d'asile?	چگونه می توانم درخواست پناهندگی کنم؟	Како можам да поднесам барање за азил? / Како можам да побарам азил?
I was discriminated against in my home country.	υφίσταμαι διάκριση στην πατρίδα μου / ifistame diakrisi stin patritda mou	كنت أ تعرض للتمييز في بلدي	J'ai été victime de discrimination dans mon pays d'origine	من كشبور مورد تبعيض قرار گرفتم	Ме дискриминираа во татковината. / Во татковината бев дискриминиран.
I was discriminated against because of my skin colour.	υφίσταμαι διάκριση λόγω του χρώματός μου / ifistame diakrisi logo tou chromatos mou	كنت أ تعرض للتمييز بسبب لون بشرتي	J'ai été victime de discrimination en raison de ma couleur de peau	من به دليل رنگ پوست مورد تبعيض قرار گرفتم	Бев дискриминиран врз основа на боја на кожата.
I was discriminated against because of my gender.	υφίσταμαι διάκριση λόγω του φύλου μου / ifistame diakrisi logo tou filou mou	كنت أ تعرض للتمييز الجنسي	J'ai été victime de discrimination en raison de mon sexe	من به دليل جنسیت مورد تبعيض قرار گرفتم	Бев дискриминиран врз основа на полова принадност.
I was discriminated against because of my language.	υφίσταμαι διάκριση λόγω της γλώσσας μου / ifistame diakrisi logo tis glosas mou	كنت أ تعرض للتمييز بسبب لغتي	J'ai été victime de discrimination en raison de ma langue	من به دليل زبان مورد تبعيض قرار گرفتم	Бев дискриминиран врз основа на јазикот.
I was discriminated against because of my religion.	υφίσταμαι διάκριση λόγω της θρησκείας μου / ifistame diakrisi logo tis thriskias mou	كنت أ تعرض للتمييز بسبب إثنائي الدين	J'ai été victime de discrimination en raison de ma religion	من به دليل دين و اثنين مورد تبعيض قرار گرفتم	Бев дискриминиран врз религиска основа.
I was discriminated against because of my membership in a social group.	υφίσταμαι διάκριση λόγω της συμμετοχής μου σε κοινωνική ομάδα / Ifistame diakrisi logo tis simetochis mou se kinoniki omada.	كنت أ تعرض للتمييز بسبب إثنائي لجموعة أو فئة مجتمعية معينة	J'ai été victime de discrimination en raison de mon appartenance à un groupe social	من به دليل عضويت در يك گروه اجتماعي مورد تبعيض قرار گرفتم	Бев дискриминиран врз основа на припадноста на определена општествена група.

I was discriminated against because of my political views.	υφίσταμαι διάκοινη λόγω των πολιτικών μου πεποιθήσεων / Ifistame diakrisi logo ton politikon mou pepithiseon.	كنت أتعرض للتمييز بسبب قناعاتي السياسية	J'ai été victime de discrimination en raison de mes opinions politiques	من به دليل ديدكاه سیاسیم مورد تبعیض قرار گرفتم.	Бев дискриминиран врз основа на моите политически ставови.
I was discriminated against because of my ethnic or social background.	υφίσταμαι διάκοινη λόγω του εθνικού ή κοινωνικού μου περιβάλλοντος / Ifistame diakrisi logo tou ethnikiou i kinonikou mou perivalondos.	كنت أتعرض للتمييز بسبب أصولي العرقية أو الاجتماعية	J'ai été victime de discrimination en raison de mes origines ethniques ou sociales	من به دليل پس زمینه قومی يا اجتماعی مورد تبعیض قرار گرفتم.	Бев дискриминиран врз основа на мојата етничка / опшествена припадност.
I was discriminated against because I am disabled.	υφίσταμαι διάκοινη λόγω της αναπηρίας μου / Ifistame diakrisi logo tis anapirias mou.	كنت أتعرض للتمييز بسبب الإعاقة	J'ai été victime de discrimination en raison de mon handicap	من به دليل معلومات مورد تبعیض قرار گرفتم.	Бев дискриминиран врз основа на мојата инвалидност.
I was tortured in my home country.	βασανίστηκα στην πατρίδα μου / Vasanistika stin patrida mou.	كنت أتعرض للتعذيب في بلدي	J'ai été torturé dans mon pays d'origine	من در کشور من شکنجه قرار گرفتم.	Ме мачија во татковината. / Ме малтретираа во татковината.
I want my family to join me here as quickly as possible.	Θέλω η οικογένεια μου να με ακολουθήσει εδώ το συντομότερο δυνατόν / Thelo i ikogenia mou na me akolouthisi edo to syndomotero dinaton.	أود إلحاقي عائلتي بـ(المشتمل) في أسرع وقت ممكن	Je veux que ma famille me rejoigne ici aussi vite que possible	من می خواهم خانواده ام در سریع ترین وقت به من ملحق شن.	Сакам моето семејство да ми се придружи штом поскоро.
I have completed my vocational training.	έχω ολοκληρώσει την επαγγελματική μου κατάρτιση / exo oloklirosi tin epaggelmatiki mu katartisi	لقد أكملت تدريبي المهني	J'ai terminé ma formation professionnelle.	من آموزش های حرفه ای من را به اتمام رسانده ام.	Иمام завршено стручно освоподување.
My family back home can send me the necessary documents. But I need an address.	Η οικογένεια μου στην πατρίδα μου μπορεί να μου στείλει τα απαραίτητα έγγραφα. Αλλά χρειάζομαι μια διεύθυνση. / I ikogenia mou stin patrida mou imporina mou stili ta aparetita egrafa. Alla chriazome mia diefthinsi.	يمكنني أن أطلب من عائلتي أن ترسل لي الأوراق/ الوثائق المطلوبة. ولكن أنا بحاجة لإعطائهم عنوان لإرسال الأوراق.	Ma famille restée là-bas peut m'envoyer les documents nécessaires. Mais j'ai besoin d'une adresse.	خانوادم در خانه می توانند استارك لازم را برایم ارسال کنند. اما من به یک آدرس نیاز دارم.	Моето семејство може да ми ги испрати потребните документи, ама за тоа ми е потребна адресата.
I have applied for asylum in the past.	Έχω κάνει αίτηση για άσυλο στο παρελθόν. / Echo kani etisi gia asilo sto parelthon.	لقد سبق أن تقدمت بطلب لجوء	J'ai déjà déposé une demande d'asile par le passé.	من براي پناهندگي در گشته اقدام كرده ام.	Веќе го имам предадено барањето за азил.
I have previously applied for asylum in another country.	Έχω κάνει αίτηση για άσυλο στο παρελθόν σε άλλη χώρα. / Echo kani etisi gia asilo sto parelthon se alli chora	سبق لي أن تقدمت بطلب لجوء في بلد آخر	J'ai déjà déposé une demande d'asile dans un autre pays.	من قبل برای پناهندگی در يك کشور ييگر اقدام كرده ام.	Во другата земја веќе го предадов барањето за азил.
I want to look for a job. What do I have to do?	Θέλω να ψάξω για δουλειά. Τι πρέπει να κάνω; / Thelo na psakso gia doulia. Ti prepi na kano?	أود البحث عن عمل. ماذا يجب أن أفعل؟	Je veux chercher du travail. Que dois-je faire pour cela?	من می خواهم به دنبال برای کار بگردم چه باید	Сакам да пронајдам работа. Што треба да сторам?

				بکنم؟
I have a certificate of no impediment.	Έχω πιστοποιητικό μη ύπαρξης κωλύματος / Echo pistoiiitiko mi iparksis kolimatos	لدي شهادة تأهيل للزواج (لا مانع من زواج) (زواجه)	Je dispose d'un certificat de capacité matrimoniale	من گوامى نامە عدم مانع براي ازدواج دارم.
I came here via a safe third country but I did not have my identity checked there.	Ηρθα εδώ μέσω μια ασφαλούς τρίτης χώρας αλλά δεν μου ήλεγχαν την ταυτότητά μου εκεί / Irtha edo meso mias asfalus tritis choras alla den mu ileksan tin tautotita mu eki	أتيت الى هنا عبر دولة ثالثة آمنة، ولكن لم يتم هناك التحقق من هويتي	Je suis arrivé ici en passant par un pays tiers sécurisé mais je n'y ai pas été soumis à un contrôle d'identité.	من از طریق یک کشور امن ثالث اینجا آدمد اما آنجا هویتم را ثبت(چک) نکرده ام.
temporary residence permit	Προσωρινή άδεια παραμονής / Prosorini adi-a paramonis	تصريح إقامة مؤقت	Carte de séjour temporaire	اجازه مؤقت اقامات
When/where can I apply for a work permit?	Πότε/Πού μπορώ να κάνω αίτηση για άδεια εργασίας; / Pote/pu boro na kano etisi gia adia ergasias?	متى/أين باستطاعتي ان اقدم بطلب إجازة عمل؟	Quand/Où puis-je déposer une demande de permis de travail?	کى / كجا مى تواني برای اجازه کار اقدام کنم؟
Where can I make copies of my documents?	Που μπορώ να φωτοτυπήσω τα έγγραφά μου; / Pou mboro na fototipiso ta egrafa mou?	أين باستطاعتي نسخ مستنداتي؟	Où puis-je faire des copies de mes documents?	از کجا می تواني استناد و مدارکم را کپی کنم؟
I have family living in Germany.	Έχω οικογένεια στη Γερμανία. / Echo ikogenia sti Germania.	لدي أقارب/أفراد أسرة يسكنون في ألمانيا	J'ai de la famille qui vit en Allemagne	من خانواده دارم که در آلمان زندگی ميکند.
I lost family members during the escape.	Έχασα μέλη της οικογένειάς μου κατά την απόδραση / Echasa meli tis ikogenias mu kata tin apodrasi	فقدت أقارب/أفراد أسرة خلال الهروب	J'ai perdu des membres de ma famille pendant la fuite.	من در طول فرار اعضائي خانواده ام را از دست دارم.
I (do not) want to contact the embassy/consulat of my country.	Θέλω (δε θέλω) να επικοινωνήσω με την πρεσβεία/ το προξενείο της χώρας μου. / Thelo (de thelo) na epikinoniso me tin presvia/to proksenio tis choras mu.	(لا أريد أن اتصل) بسفارة بلدي	Je (ne) veux (pas) contacter l'ambassade de mon pays.	من (ن)مي خواهم با سفارت / كنسولگری كشور تماس بگيرم.
I came (I did not come) here via a safe third country.	Ηρθα (δεν ήρθαι) εδώ μέσω μιας ασφαλούς τρίτης χώρας / Irtha (den irtha) edo meso mias asfalus tritis choras	أتيت (لم أت) إلى هنا من خلال دولة ثالثة آمنة	Je suis arrivé (je ne suis pas arrivé) ici en passant par un pays tiers sécurisé.	من به اينجا از طریق یک کشور امن ثالث (نى)امده ام.
I am traumatized	Έχω υποστεί ψυχολογικό τραύμα / Echo iposti psychologiko travma	لقد تعرضت (لصمة) (نفسية)	Je suis traumatisé(e)	من دچار آسیب های روانی هستم.
I need psychotherapy.	Χρειάζομαι ψυχοθεραπεία / Chriazome psychotherapia	احتاج علاجاً نفسياً	J'ai besoin d'une psychothérapie	من نیاز به روانی درمانی دارم.

English-Greek-Urdu-Bangla-Kurdish-Macedonian

English	Greek	Urdu	Bangla / বাংলা	Kurdish (Kurmanji)	Macedonian
Basic Conversation	Βασική συνομιλία / Vasikí Synomilía	بنيادي بات جيٽ			Основна конверзација
Hello	Γεια / Ya	سلام	হ্যালো / সালাম	Merheba	Здраво (Zdravo)
good morning	Καλημέρα / Kaliméra	صبح بخير	স্লামিকুম	Roj baş	Добар ден (Dobar den)
good evening	Καλό βράδυ / Kaló vrádi	شب بخير	শুভ সন্ধ্যা	Êvar baş	Добро вечер (Dobro vecher)
goodbye	Εις το επανιδείν / Is to epanidín	خدا حافظ /	আবার দেখা হবে	Bi xatirê te/ Oxir be	Довидување (Doviduvanje)
sorry / excuse me	Συγγνώμη / Signómi	معاف كيجهي	মাফ করবেন ...	Bibore	Извинете (Izvinete)
please	Παρακαλώ / Parakaló	مُهربانی	প্রিজ / দয়া করে	Ji kerema xwe re/ Kerem ke	Ве молам (Ve molam)
thank you / thanks	Ευχαριστώ / Efharistó	شكريـ	ধন্যবাদ	Spas	Фала (Fala)
you're welcome [response to thank you / thanks]	Τίποτα / Típota	آپ کو خوش آمدید / آپ کا شکریـ		ser çavan	
my name is...	Ονομάζομαι... / Onomázome...	میرا نام ...	আমার নাম ...	Navê min ... (y)e.	Се викам (Se vikam)
What is your name?	Πώς ονομάζεστε; / Pós onomázeste?	آپ کا نام کیا ؟ /	আপনার নাম কী?	Navê te çi ye?	Како се викате? (Kako se vikate?)
I'm from...	Κατάγομαι από... / Katágome apó...	----- سے آئی ہوں / ----- / میں آپا ہوں / سے آپا ہوں /	আমি থেকে আসছি	Ez ji ...me.	Jac сум од (Jas sum od)
family	Οικογένεια / Ikogénia	خاندان	পরিবার	malbat	Семейство (Semejstvo)
this is my husband	Αυτός είναι ο άντρας μου - Aftós íne o ándras mu	بـ میرا شوبر ـ	উনি ... আমার স্বামী	Ev mérê min e.	Ова е маж ми (Ova e mazh mi)
my wife	(Αυτή είναι) η γυναίκα (μου) / (Aftí íne) i ginéka (mu)	میری بیوی	আমার স্ত্রী	Jina min	Ова е жена ми (Ova e zhena mi)
my children	(Αυτά είναι) τα παιδιά (μου) / (Aftá íne) ta pediá (mu)	میرے بچے /	আমার বাচ্চারা	Zarokên min	Ова се моите деца (Ova se moite deca)
my daughter	(Αυτή είναι) η κόρη (μου) / (Aftí íne) i kóri (mu)	میری بیٹھی	আমার মেয়ে	Keça min	Ова е керка ми (Ova e kjerka mi)
my son	(Αυτός είναι) ο γιος (μου) / (Aftós íne) o giós (mu)	میرا بیٹا	আমার ছেলে	Lawê min	Ова е син ми (Ova e sin mi)
my baby	(Αυτό είναι) το μωρό (μου) / (Aftó íne) to moró (mu)	میرا بچہ	আমার বাচ্চা	Pitika min	Моето бебе (Moeto bebe)
this is my brother	Αυτός είναι ο αδερφός μου. / Aftós íne o aderfós mu.	بـ میرا بهائے ـ	এটা ... আমার ভাই	Ev birayê min e.	Ова е брат ми (Ova e brat mi)
this is my sister	Αυτή είναι η αδερφή μου. / Aftí íne i aderfí mu	بـ میری بہن ـ	এটা ... আমার বোন	Ev xwiška min e.	Ова е сестра ми (Ova e sestra mi)
this is my father	Αυτός είναι ο πατέρας μου Αυτός είναι ο μπαμπάς μου / Aftós íne o patéras mu/Aftós íne o babás mu	بـ میرے باپ/ والد/ ابو بین	এটা ... আমার বাবা	Ev bavê min e.	Ова е татко ми (Ova e tatko mi)
this is my mother	Αυτή είναι η μητέρα μου η μαμά μου / Aftí íne i mitéra mu/ Aftí íne i mama mu	بـ میری والده/ امّي ـ بین-	এটা ... আমার মা	Ev diya min e.	Ова е мајка ми (Ova e majka mi)
I'm hungry.	Πεινάω / Pináo	مجھے بھوک ـ	আমার খিদে লেগেছে / আমি ফুরাত /	Ez birçî me	Гладен сум (Gladen sum (m)) / Гладна сум

			আমি কিছু খেতে চাই	(Gladna sum (f))
(My child) is hungry	(To παιδί μου) πεινάει / (To pedí mu) pinái	میری بچی // هوكى - / میرا بچا - بھوکا -	আমাৰ বাচ্চাটাৰ খিদে পেয়েছে	(Zarokē min) birçi ye Moeto dete e gladno (Moeto dete e gladno)
I'm thirsty	Διψάω. / Dipsáo	مجھے پیاس - لگی -	আমাৰ পিপাসা লেগেছে / আমি পানি খাৰ	Ez tî me Жеден сүм (Zheden sum (m))/ Жедна сүм (Zhedna sum (f))
water	Nερό / Neró	পানি	পানি	вода (voda)
Do you have...?	Μήπως έχετε ...; / Mípos éhete...?	কিা আপ কে ؟ পাস - /	আপনাৰ কাছে কি ... আছে? ...te heye?	Имате ли...? (Imate li...?)
Where is...?	Πού είναι...; / Pu íne...?	؟ কৰান ---- কোথায়? ...li kuderê ye?	Каде е (Kade e)
Where is the toilet? // Where is the bathroom?	Πού είναι η τουαলέτα/το μπάνιο; / Pu íne i tualéta/ to bánió?	عسل خانه كدهر - -	বাথরুম কোনদিকে? বাথরুমটা কোথায়?	Tûwalet/ serşok li ku derê ye? Каде е тоалетот? (Kade e toaletot?)
I need to take a shower	Πρέπει να κάνω ντους / Prépi na káno duz	مجھے نہان کی ضرورت - -	আমাকে গোসল কৰতে হবে	Divê ez serê xwe bişom Мора да се истуширам (Mora da se istushiram)
Where can I take a shower?	Πού μπορώ να κάνω ντους; / Pu boró na káno duz?	میں کہاں نہ سکتی/ سکتا ہوں؟	কোথায় গোসল কৰতে পাৰি?	Li ku derê ez dikarim serê xwe bişom? Каде може да се истуширам? (Kade mozhe da se istushiram?)
sanitary pad / towel	Σεղβιέτα / Serviéta	/ سيينثري پيد توليه / كېيەت	স্যানিটারি প্যাড	Ped (Хигиенска) влошка ((Higienska) vloshka)
diaper / nappy	Πάνα / Pána	لنکوٹ / ڈاپির	ডাইপার	Пелена (Pelena) /
I need to make a phone call	Πρέπει να τηλεφωνήσω Πρέπει να κάνω এন্টা ফোন কৰতে হবে	مجھے فون কৰনা -	আমাকে একটা ফোন কৰতে হবে	Divê ez telefon bikim Мора да телефонирам (Mora da telefoniram)
Where can I pray?	Πού μπορώ να προσευχηθώ; / Pu boró na prosefhitho	میں کہاں نماز پڑھ سکتی/ سکتا ہوں؟	আমি কোথায় নামাজ পড়তে পাৰি? / আমি কেখায় প্ৰাথনা কৰতে পাৰি?	Li ku derê ez dikarim nimêj bikim Каде може да се молам? (Kade mozhe da se molam?)
Where can I buy____?	Πού μπορώ να αγοράσω ... ; / Pu boró na agoráso...?	میں کہاں --- خرید سکتی/ سکتا ہوں؟	...কোথায় কিনতে পাওয়া যায়?	Ez dikarim li ku derê ...bistñim? Каде можам да купам___? (Kade mozhamb da kupam___?)
Where can I find____?	Πού μπορώ να βρω ... ; / Pu boró na vro...?	---- کہاں ملے/ کا ملے/ گئیকোথায় পাৰ?	Ez dikarim li ku derê...bibñim? Каде можам да најдам___? (Kade mozhamb da najdam___?)
What time is it?	Τι ώρα είναι; / Ti óra íne?	? কৰ্তা বাজে?	Saet çend e?	Колку е часот? (Kolku e chasot?)
I (we) need to sleep	Πρέπει να κοιμηθώ πρέπει να κοιμηθούμε [pl] / Prépi na kimithó/Prépi na kimithúme [pl]	مجھے (بمیں) سونا بے	আমাকে ঘূমাতে হবে	Divê ez razim Мора да спијам (спијеме) (Mora da spijam (spieme))
Where is the subway/underground?	Πού είναι το μετρό; / Pu íne to metro?	/ او.بان کہاں -	উ-বান কোনদিকে?	Metro li kû ye? Каде е метрото? (Kade e metroto?)

I don't have any money.	Δεν έχω χρήματα / Den ého hrímata	میرے پاس پیسے نہیں بیسے	আমার কাছে কোনো টাকা নেই	Perê min tune ye.	Немам пари (Nemam pari)
Do you speak...	Μιλάτε...; / Miláte...?	کیا آپ ... بولتے/بولنے؟ بیسے	আপনি কি বলতে পারেন?	Gelo tudixivî?	Зборувате ли...? (Zboruvate li...?)
I don't speak (English) very well.	Δεν μιλάω τόσο καλά ____ (ελληνικά) / Den miláo tósó kalá ____ (elliniká).	میری جرمن/ انگریزی بہت اچھی نہیں -/ بیسے	আমি খুব একটা ভালো (জামান) বলতে পারিনা	Ez Elmanâ (baş) nizanim.	Не разбирам македонски (Ne razbiram makedonski)
Can you write that down for me?	Μπορείτε να το γράψετε; / Boríte na to grápsete?	یہ آپ لکھ سکتے ہیں / بیسے	আপনি কি আমাকে একটু লিখে দিতে পারবেন?	Gelo tu dikarî vê binivisi?	Може да ми го напишете тоа? (Mozhe da mi go napishete toa?)
I don't understand	Δεν το καταλαβαίνω. / Den to katalavéno	مجھے سمجھے / نہیں آپا	আমি বুঝতে পারছি না	Ez vê fêm nakim	Не разбирам (Ne razbiram)
Help! / Please help me!	Βοήθεια! Παρακαλώ, βοηθήστε με! / Voíthia! / Parakaló voithíste me	بچاو! / میری مدد کیجیئے	ঝাচাও! দয়া করে আমাকে একটু সাহায্য করুন	Hewara!/Ji kerema xwe alîkařiya min bike	Помощ! Помогнете ми, ве молам (Pomosh! Pomognete mi, ve molam)
I don't know	Δεν ξέρω / Den kséro	مجھے نہیں معلوم	আমি জানি না	Ez nizanim.	Не зnam (Ne znam)
What happened?	Τι συνέβη; / Ti sinévi?	؟ کیا بوا؟	কী হয়েছে	Çi bû?	Што се случило? (Shto se sluchilo?)
I am cold/ freezing	Κρυώνω 'Εχω ξεπαγιάσει / Krióno / Ého ksepagiási	مجھے بہت سردی لگ رہی -/ بیسے	আমার শীত লাগছে/করছে	Min sar e.	Ладно ми е (Ladno mi e)
I'm happy.	Χαίρομαι είμαι ευτυχισμένος / Hérome / íme eftihisménos [m]	میں خوش بوں	আমার খুশি লাগছে / আমি খুশি	Ez keyfxweş im.	Среќен сум (Srekjen sum (m)) / Среќна сум (Srekjna sum (f))
I'm scared.	Φοβάμαι / Fováme	مجھے ڈر لگ رہا	আমার ভয় করছে	Ez ditirsim.	Страв ми е (Strav mi e)
I'm sad.	Είμαι λυπημένος (m) Είμαι λυπημένη (f) / Íme lipiménos (m) / Íme lipiméni (f)	میں اداس بوں	আমার মন খারাপ	Ez xemgân im.	Тажен сум (Tazhen sum (m)) / Тажна сум (Tazhna sum (f))
I like you.	Mou αρέσεις / Mu arésis	تم مجھے پسند بو۔	আমার তোমাকে পছন্দ	Kêfa min ji te re tê.	Ми се допаѓаш (Mi se dopagjash)
Don't worry	Μήν ανησυχείς / Mín anisihsí	فکر نا کریں	চিন্তাৰ কিছু নেই	Mitala neke.	Не се секирај (Ne se sekiraj)
I would like an appointment.	Χρειάζομαι ένα ραν্টেবού / Hriázome éna randevú	مجھے اپائینڈمنٹ/ ملاقات کا وقت جابینے۔	আমার এপয়েটমেন্ট লাগবে	Civan hewce ye	Треба да закажам____ (Treba da zakazham____)
Where is room number ____?	Πού είναι το δωμάτιο ____; / Pu ine to domátio ____?	কর্ম নম্বর..... کارپ.....	কৃম নাম্বার ... টা কোনদিকে?	Odeya bi nûmerê li ku ye?	Каде е соба број____? (Kade e soba broj____?)
Where is the registration centre?	Πού βρίσκεται το κέντρο απογραφής/ μητρώου; / Pu vriskete to këntro apografis/mitròu?	رجسٹریشن سentr کارپ.....	রেজিস্ট্রেশন সেন্টারটা কোথায়?	Navenda serlêdanê li ku ye?	Каде е центарот за регистрација? (Kade e centarot za registracija?)

You have to wait	Πρέπει να περιμένετε [pl]/ πρέπει να περιμένεις / Prépi na periménete [pl]/ Prépi na periménis	آپ کو انتظار کرنا پڑے گا۔	আপনাকে / তোমাকে একটু অপেক্ষা করতে হবে	Tu mecburî bisekinî	Мора да почекате (Mora da pochekate)
How long do we have to wait here?	Πόσο πρέπει να περιμένουμε εδώ؟ / Póso prépi na periménume edó?	بمیں چہاں اور کتنی دیر انتظار کرنا بو کا؟	আমাদের এখানে কতক্ষণ অপেক্ষা করতে হবে؟	Ciqası em mecburin li vir bisekinin?	Колку долго треба да чекаме? (Kolku dolgo treba da chekame?)
one day	Mía μέρα / Mía mera	ایک دن	এক দিন	Rojek	Еден ден (Eden den)
one hour	Mía ώρα / Mía óra	ایک گھنٹہ	এক ঘণ্টা	Saetek	Еден час (Eden chas)
one month	Ένας μήνας / Enas minas	ایک مہینہ		mehek	Еден месец (Eden mesets)
very soon	Πολύ σύντομα / Polí síndoma	بہت جلد	খুব শীঘ্র	Pir nêz de	Наскоро (Naskoro)
tomorrow	αύριο / avrio	کل	আগামী কাল	sibê	Утре (Utre)
the day after tomorrow	μεθαύριο / methávrio	پرسون	আগামী পরশু	du sibê	Задутре (Zadutre)
next week	Την επόμενη βδομάδα / Tin epomeni vdomada	اکلے بختے	পরের সপ্তাহে	hefsteaya bê	Следната неделя (Slednata nedela)
I will be back soon	Θα επιστρέψω σύντομα / Tha epistrépsa sídoma	میں جلدی واپس آنکا	আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো	Ez ê di demeke nêz de vegekim	Ќе се вратам наскоро (Kje se vratam naskoro)
one, two, three, four, five, six, seven, eight, nine, ten	(1) ένα, (2) δύο, (3) τρία, (4) τέσσερα, (5) πέντε, (6) έξι, (7) εφτά, (8) οχτώ, (9) εννέα, (10) δέκα / (1) éna, (2) dío, (3) tría, (4) téssera, (5) pénde, (6) éksi, (7) eftá, (8) októ, (9) enéa, (10) déka	ایک، دو، تین، چار، پانچ، چه، سات، آنٹھ، نو، دس	১ এক, ২ দুই, ৩ তিন, ৪ চার, ৫ পেঁচ, ৬ ছয়, ৭ সাত, ৮ আট, ৯ নয়, ১০ দশ	Yek, du, sê, çar, pênc, şes, heft, heşt, neh, deh	Еден, два, три, четири, пет, шест, седум, осум, девет, десет (Eden, dva, tri, chetiri, pet, shest, sedum, osum, devet, deset)
Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday, Sunday	Δευτέρα, Τρίτη, Τετάρτη, Πέμπτη, Παρασκευή, Σάββατο, Κυριακή / Deftéra, Tríti, Tetárti, Pémpeti, Paraskeví, Sávato, Kyriakí	سوموار، منگل، بدھ، جمعرات، جمع، بفتہ، اتوار		düşem, sesem, çarşem, pêncsem, in, şemî, yekşem	понеделник, вторник, среда, четврток, петок, сабота, недела (ponedelnik, vtornik, sreda, chetvrtok, petok, sabota, nedela)
January, February, March, April, May, June, July, August, September, October, November, December	Ιανουάριος, Φεβρουάριος, Μάρτιος, Απρίλιος, Μάιος, Ιούνιος, Ιούλιος, Αύγουστος, Σεπτέμβριος, Οκτώβριος, Νοέμβριος, Δεκέμβριος / Ianuários, Fevrouários, Mártios, Aprílios, Máios, Iúnios, Iúlios, Ávgustos, Septémvrios, Októvrios, Noémvrios, Dekémvrios	جنوری، فروری، مارچ، اپریل، مئی، جون، جولائی، اگسٹ، ستمبر، اکتوبر، نومبر، دسمبر		çile, sibat, adar, nisan, gulan, hezîran, tîrmeh, tebax, ilon, cotmeh, mijdar, kanun	1. јануари, 2. февруари, 3. март, 4. април, 5. мај, 6. јуни, 7. јули, 8. август, 9. септември, 10. октомври, 11. ноември, 12. декември (januari, februari, mart, april, maj, juni, juli, avgust, septemvri, oktomvri, noemvri, dekemvri)
Medical Terms	Ιατρικοί όροι / Iatrikí óri	طبی الفاظ		Tenduristî	Медицински термини
I need a doctor	Χρειάζομαι éna γιατρό. / Hriázome éna giatró	مجھے ڈاکٹر کی ضرورت - بے /	আমাকে ডাক্তারের কাছে যেতে হবে	Textorek lazim e ji bo min.	Ми треба доктор (Mi treba doktor)
I feel sick/ I don't feel well	Mou éρχεται αναγούλα. / Mu érhete anagúla.	میری طبیعت ٹھیک نہیں ہے	আমাৰ বমি পাচ্ছে / আমাৰ শৰীৰ খাৰাপ লাগছে	Dilê min dixelê.	Ми се гади (Mi se gadi)

I'm ill / I'm sick	Είμαι άρρωστος (m) Είμαι άρρωστη (f) / Íme árostos [m]/ íme árosti [f]	میں بیمار / بوں	আমি অসুস্থ / আমাৰ শৰীৰ খাৰাপ	Ez nexweş im	Болен сүм (Bolen sum (m)) / Болна сүм (Bolna sum (f))
(My child) is sick	(το παιδί μου) είναι άρρωστο / To pedí mu íne árosto	میرا بچے بیمار ـ	আমাৰ বাচ্চাটোৱ অসুখ	(Zarokê min) nexweş e	Moeto дете е болно (Moeto dete e bolno)
I am pregnant	Είμαι έγκυος / Íme éngios	میں حاملہ بوں	আমি গর্ভবতী	Ez ducanî me	Бремена сүм. (Bremena sum)
I am having an allergic reaction	Έχω μία αλλεργική αντίδραση. / Ého mia allergikí antídrasí	مجھے اس کی وچھے سے الرجی بوری ـ		Alerjiya min heye.	Имам алергична реақција. (Imam alergichna reakcija)
I feel dizzy.	Zalízomai / Zalízome	مجھے چکر ـ بیں	আমাৰ মাথা ঘূৰছে	Ez gêj im	Ми се врти (Mi se vrti)
I am diabetic	Έχω διαβήτη / Eho diaviti	میں ذیابیطس بوں		Şekirê min heye	Имам дијабетес (Imam dijabetes)
I need insulin	Χρειάζομαι ইনসুলিন / Hriazome insulíni	مجھے انসুলিন চাহীয়ে		Insulin ji bo min hewce ye.	Ми е потребен инсулин. (Mi e potreben insulin).
I was raped.	Με έχουν βιάσει / Me ékhun viási	میری عزت لوقتی گئی	আমাৰে ধৰণ কৰা হয়েছে	Tecawizâ min kirin	Ме силуваа (Me siluva)
I have a stomach ache.	Πονάει η κοιλιά μου / Ponái i kiliá mu	میرے پیٹ میں درد ـ	আমাৰ পেট ব্যথা কৰছে	Zikê min diše	Ме боли стомакот (Me boli stomakot)
I have a fever / a temperature	Έχω πυρετό / Ého piretô	مجھے بخار ـ	আমাৰ জ্বর	Germ/ Germa laşê min heye	Имам температура (Imam temperatura)
I have a headache	Έχω πονοκέφαλο / ého ponokéfalo	میرے سر میں درد ـ	আমাৰ মাথা ধৰেছে / আমাৰ মাথা ব্যথা কৰছে	Serê min diše	Ме боли главата (Me boli glavata)
I have a cough.	Έχω βήχα Βήχω / ého víkha	مجھے কমান্সি ـ	আমাৰ কাশি হয়েছে	Kuxika min heye	Кашлам (Kashlam)
My child has a sore throat/ cough	To παιδί μου έχει πονόλαιμο βήχα / To pedí mu éhi ponólemo / víkha	میرے بجھے کا گلہ خراب / কমান্সি ـ	আমাৰ বাচ্চাৰ কাশি হয়েছে	Qirika zaroka min diše/ Zaroka min dikuxê	Moeto дете го боли грло (Moeto dete go boli grlo)
cold	κρυολόγημα / kriológima	زكام	ঠাণ্ডা লাগা	Bapêş	Настинка (Nastinka)
diarrhea	διάρροια / diária	دست	ডায়ারিয়া/ আমাৰ্শা	Hinavêşî	Пролив (Proliv)
constipation	δυσκοιλιότητα / diskiliótita	قبض	কষা	qebzitî	Запек (Zapek)
vaginal yeast infection (thrush)	Κολπική μυκητίαση/χαντιντίαση / Kolpikí mykitíasi/kantintíasi	خبيث انفکشن	ভ্যাজাইনাল ইনফেকশন	Bîrova vajîna	Вагинальна инфекција (Vaginalna infekcija)
athlete's foot	μύκητες / mítites	ক্ষেত্ৰীক পাদৰ কা انفکشن	পায়েৰ ফাঙ্গাল ইনফেকশন	Bîrova pî	Атлетско стопало (Atletsko stopalo)
head lice	ψείφες στο κεφάλι / psires sto kefáli	سر کی جویں	উকুন	Sipîyê serî	Вошки (Voshki)
Food	Φαγητό / Fagitó	کمان	খাৰারদাৰ	Xwarin/xurik	Намирници(Namirnici)
Breakfast	πρωινό / proino	ناشتا		taştê	доручек (doruchek)
Lunch	μεσημεριανό / mesimeriano	دوپهر کا کهانا		firavîn	ручек (ruchek)
Dinner	δείπνο / dipno	رات کا کهانا		şîv	вечера (vechera)
			খাৰারটা কি		Дали оваа храна е

Is this food Halal?	Eίναι το φαγητό Χαλάλ; / íne to fagító Halal?	کیا یہ کھانا حلال ہے؟	হালাল	Ev xwarin helal e gelo?	халал? (Dali ovaah hrana e halal?)
I am allergic to....	Έχω αλλεργία στο.. / Ého alergía sto...	مچھے --- سے الرجى بـ-	আমাৰ ... তে এলাঞ্জি আছে	Alerjîya min ji bo...heye.	Алергичен сум на (Alergichen sum na (m)) / Алергична сум на (Alergichna sum na (f))
beef	μοσχαρίσιο / mosharísio	گائے کا گوشت	গরুর মাংস	goște ga	говедско (govedsko)
chicken	κοτόπουλο / kotópulo	مرغی	মুরগি	mirîşk	пилешко (pileshko)
I do not eat pork	Δεν τρώω χοιρινό / Den tróo hirinó	میں سور کا گوشت نہ پین کھاتا	আমি শুকরের মাংস খাইনা	Ez goštê beraz naxwim	Не јадам свинско (Ne jadam svinsko)
I am a vegetarian. / I don't eat meat and fish.	Είμαι χορτοφάγος. Δεν τρώω κρέας και ψάρι. / íme hortofágos. Den tróo kréas ke psári.	میں صرف سبزی کھاتا بُونِ مجھے کوشت یا مچھلی نہ پین چاہیے	আমি ভেজিট্যারিয়ান / আমি কোনো মাছ-মাংস খাইনা	Ez vejeteryaneke me	Вегетаријанец (m)/ вегетаријанта (f)) сум. Не јадам месо и риба. (Vegetarijanec (m)/(vegetarijanka (f) sum. Ne jadam meso i riba)
eggs [pl]	αυγά / avgà	انڈے	ডিম	hêk	яјца (jaica)
fish	ψάρι / psàri	مچھلی	মাছ	masí	риба (riba)
bread	ψωμί / psomì	রুটি	রূটি	nan	леб (leb)
water	Νερό / Neró	পানী	পানি	Av	Вода (Voda)
lemonade	λεμονάδα / lemonáda	نیبیوانی // نیبو کا شربت	লেবুৰ শৰবত	lîmonata	лимонада (limonada)
milk	γάλα / gàla	দুৰ্দ	ঈধ	ṣîr	Млеко (Mleko)
coffee	καφέ / kafè	কফি	কফি	qahwe	Кафе (Kafe)
tea	τσάι / tsái	چائے	চা	çay	Чай (Chaj)
I don't drink alcohol	Δεν πίνω αλκοόλ / den pino alkòol	میں شراب نہ پین پینتا	আমি মদ/ এলকোহল খাই না	Ez alkol venaxim	Не пијам алкохол (Ne pijam alkohol)
fruit	φρούτα / frouta	پھل	ফল	fêkî	Овошje (ovoshje)
apple	μήλο / mìlo	سیب	আপেল	sêv	Яблолко (Jabolko)
orange	πορτοκάλι / portokali	سنتره / مالتا	কমলা	porteqal	Портокал (Portokal)
peach	ροδάκινο / rodakino	آڑو	পৌচ	xox	Праска (Praska)
vegetables [pl]	λαχανικά / lahaniká	سبزیاں	সবজি	zebze/zewze	зеленчук (zelenchuk)
potatoes [pl]	πατάτες / patàtes	ألو	আলু	patat/kartol	компир (kompiri)
beans [pl]	φασόλια / fasolia	لوبیا	বৰবটি / সীম	fasûlî	грав (grav)
peas [pl]	αρακাস / arakas	مثر	মটৱশ্বটি	ʃoqîl	Грашок (Grashok)
chickpeas [pl]	ρεβίθι / revithi	چھوڑا / چنے		nok	леблебија (leblebjija)
eggplant (US) / aubergine (UK)	μελιτζάνα / melitzana	بینگن		balcan/bacanê reş	модар патлиџан (modar patlidzhan)
carrots [pl]	καρότα / karota	گاجر	গাজৰ	gizêr	Моркови (Morkovi)
tomatoes [pl]	ντομάτες / domates	ٹماٹر	টমেটো	fringî	Домати (Domati)
sugar	ζάχαρη / zahari	شکر	চিনি	şekir	Шеќер (shekjer)
flour	αλεύρι / alevri	آٹا	আটা / ময়দা	ard	Брашно (brashno)
honey	μέλι / meli	شہد	মধু	hingiv	Мед (med)
cheese	τυρί / tiri	پنیر / چیز	পনির / চিজ	penêr	Сиренje (sirenje)
salt	αλάτι / alati	نمک	লবন	xwê	Сол (sol)

pepper (spice)	πιπέρι / piperi	گول مرچ	গোলমারিচ	îsota reş	Бибер (biber)
pasta	ζυμαρικά, μακαρόνια / makaronia	پاسته / نوڈل	নুডল	meqarne	Тестенини (testenini)
soup	σούπα / supa	سوب	সূপ	şorbe	Супа (supa)
butter	βούτυρο / vutiro	مکھن	মাখন	nivîşk	Путер (puter)
oil	λάδι / ladi	تیل	তেল	rûn	Масло, зејтин (maslo, zejtin)
fork	πιρούνι / piruni	کانتا	কাঁটাচামচ	çetel	Вилушка (vilushka)
spoon	κουτάλι / kutali	چمچا	টেবিল চামচ / চা চামচ	kevçî	Лажица (lazhica)
knife	μαχαίρι / maheri	چاقو	ছুরি / চাকু	kêr	Нож (nozh)
plate	πιάτο / piato	پلیٹ	থালা	sênîk, teyfik	Чинија (chinija)
glass (to drink from)	ποτήρι / potiri	গ্লাস	শ্বাস	qedeh / berçavk	Чаша (chasha)
teapot	τσαγιέρα / tsagiéra	چائے دانی	চায়ের কেতলি	çaydan	чајник (chajnik)
Clothing		Poύχα / Rouha	کپڑے	জামাকাপড়	Cil
shirt	μπλούζα / blúza	قميص	শাট / জামা	Gomlek	Кошула (Koshula)
Dress	φόρεμα / fórema	لباس/کپڑے	জামা	Kiras	Фустан (Fustan)
skirt	φούστα / foosta	اسکرٹ	ক্ষাত্ৰ	Eteg	Сукња / Здолниште (Suknja / Zdolnishte)
trousers (UK) / pants (US)	παντελόνι / panteloni	پینٹ / پ্লান্টون	প্যান্ট	Şal	панталони (pantalonı)
jumper (UK) / sweater / pullover	πουλόβερ / poulover	سوিটার	সুয়েটার	fanère	Цемпер, пуловер (dzemper, pulover)
jacket / coat	ζακέτα-পাল্টো / zaketa- palto	জিক	জাকেট	çakêt	Jakna, сако (jakna, sako)
veil / hijab / headscarf	πέπλο μαντίλα / peplo / madíla	حجاب / نقاب	হিজাব/ ওড়না	demsal	вел (vel)
shoes [pl]	παπούτσια / paputsia	جوتے	জুতা	sol	Чевли (čevli)
gloves [pl]	γάντια / gantia	دستانے/কালো	হাতমোজা	cepik	ракавици (rakavici)
socks [pl]	κάλτσες / kaltses	موزنة	মোজা	gore	чорапи (čorapi)
underwear	εσώρουχα / esoruha	اندر ویر / جانګهيا // اندرونی کپڑے	অন্তর্বাস	bincilik / Derpî	долнна облека (dolna obleka)
Misc		Διάφορα / Diafora	اور چیزیں	অন্যান্য	Yên din
bed	κρεβάτι / krevati	بستر / پلنگ	বিছানা	nivîn	Кревет
blanket	κουβέρτα / kouverta	কম্বল	কম্বল	betanî	покривач (pokrivach) / կյեբե (kjebé)
lamp	λάμπα / lampa	لامپ	বাতি	lambe	Лампа
telephone	τηλέφωνο / tilefono	ثيلى فون	টেলিফোন	telefon	Телефон (Telefon)
mobile phone / cellphone	κινητό τηλέφωνο / kinito tilefono	موبايل فون	মুভোফোন/ মোবাইল টেলিফোন / সেলফোন	telefuna destâ	Мобилен телефон
electricity	ηλεκτρισμός / ilektrismos	بجلی	বিদ্যুত / কারেন্ট	ceyran	Струја (struja)
computer	υπολογιστής / upologistis	কম্পিউটার	কম্পিউটার	komputer	Компјутер
internet connection	διαδικτυακή σύνδεση / diadiktiaki sindesi	انترنت کنسشن	ইন্টাৱেনেট সংযোগ	giredana internetê	интернет врска (internet vrška)

battery	μπαταρία / bataria	باتری	ব্যাটারি	pîl	Батерија
room	δωμάτιο / domatio	کمرہ	ঘর	ode	Соба
chair	καρέκλα / karekla	کرسی	চেয়ার	kursî	Стол
table	τραπέζι / trapezi	میز	টেবিল	mase	Маса
toilet	τουαλέτα / toualeta	غصل خانه / ٹویلٹ	বাথরুম / টয়লেট	tuwalet	Тоалет
toilet paper	χαρτί τουαλέτας / harti tualetas	ٹویلٹ کا کاغز	টয়লেট টিসু	paçikêñ tuwaletê	Тоалетна хартија
toothbrush	οδοντόβουρτσα / odontovurtsa	دانت مانجھنے کا برش	দাঁতের ব্রাশ	fırça dirana	Четка за заби
toothpaste	οδοντόπαστα / odontopasta	ثوئه پرسٹ / دنت منجن	টুথপেস্ট	macuna dirana	Паста за заби
shower	ντους / duz	شاور	শোওয়ার/ গোসল	duş	Туш
bathtub	μπανιέρα / baniera	શ	বাথটাব	kuwet	Када (kada)
soap	σαπούνι / sapouni	صابن	সাবান	sabun	Сапун
shampoo	σαμπουάν / sampuan	شامپو	শ্যাম্পু	şampuan	Шампон
tissue / handkerchief	χαρτομάντηλο / hartomantilo	رومال	টিসু / কুমাল	paçikêñ destâ	марамче
cupboard	ντουλάπι / dulapi	/ اللاري / کابینت	আলমারি	dolab	орманче (ormanche)
door	πόρτα / porta	دروازہ	দরজা	derî	врата (vrata)
window	παράθυρο / parathiro	کھڑکی	জানালা	pace	прозорец (prozorets)
wall	τοίχος / tihos	ديوار	দেয়াল	dîwar	сид (dzid)
house	σπίτι / spiti	مکان	বাড়ি	mal	куќа (kukja)
apartment / flat	διαμέρισμα / diamerisma	فلیٹ	বাসা	avahî	стан (stan)
book	βιβλίο / vivlio	كتاب	বই	pirtûk	книга (kniga)
newspaper	εφημερίδα / efimerida	اخبار	খবরের কাগজ	rojname	весник (vesnik)
radio	ραδιόφωνο / radiophono	ریڈیو	বেতার	radyo	радио (radio)
television	τηλεόραση / tileorasi/TV	تيلوي ويزن	টেলিভিশন / দূরদর্শন	televîzyon	телевизор

Health

English	Greek / phon.	Urdu	Bangla	Kurdish (Kurmancî)	Macedonian
I need to see a doctor	Πρέπει να με δει γιατρός. / Prépi na me di giatros.	مجھے ڈاکٹر سے ملنا ہے	আমাৰ একজন ডাক্তাৰ দেখান দৰকাৰ	Divê ez biçim doxtor (bijîşk).	Ми треба доктор (Mi treba doktor)
I need to go to the hospital	Πρέπει να πάω σε νοσοκομείο! / Prépi na páo se nosokomío.	مجھے بسپتال جانا ہے	আমাৰ হাসপাতালে যেতে হবে	Divê ez biçim nexwexhanê.	Мoram да одам во болница (Moram da odam vo bolnica)
I need an ambulance	Χρειάζομαι ασθενοφόρο. / Hriázome asthenofóro.	مجھے ইম্বুলিন্স জাবিত	আমাৰ একটি অ্যাম্বুলেন্স দৰকাৰ	Ambulansek ji min re pêwist e.	Ми треба амбулантно возило (Mi treba ambulantno vozilo)
Where can I fill this prescription?	Από πού μπορώ να πάρω αυτή την συνταγή? / Apó pu boró na páro aftí ti sintagí?	میں یہ نسخے کی دوائی کپار سے حاصل کروں؟	কোথায় আমি প্রেসক্রিপশনে তথ্য যোগ করতে পারব?	Ez li ku derê dikarim vî dermanî bibînim?	Каде можам да го подигнам овој рецепт? (Kade mozam da go podignam ovoj recept?)
When do I have to come back?	Πότε πρέπει να ξαναέρθω? / Póte prépi na ksanártho?	مجھے دوبارہ کب آتا ہے؟	আমাৰ আবাৰ কখন ফেৰত আসতে হবে?	Divê ez kengî dîsa werim?	Кога треба да дојдам повторно? (Koga treba da dojdam povtorno)
Do I have to be admitted to the hospital?	Πρέπει να εισαχθώ σε νοσοκομείο? / Prépi na isahthó se nosokomío?	کیا مجھے بسپتال میں داخل ہونا ہے؟	আমাকে কি হাসপাতালে ভর্তি হতে হবে?	Ez mecbûrim herim nexwexhanê?	Дали треба да ме примат во болница? (Dali treba da me primat vo bolnica)
I have asthma	Έχω άσθμα. / Ého ásthma.	مجھے مد	আমাৰ হাঁপানিৰ ৱোগ আছে।	Astima min heye	Имам астма (imam astma)
I have chronic bronchitis	Έχω χρόνια βρογχίτιδα. / Ého hrónia vróhitida.	مجھے دান্তি ক্ষান্তি বই	আমাৰ পুৰোনো ব্ৰন্খাইটিস আছে।	Bronşîta min kronik e.	Имам хроничен бронхитис (Imam hronicen bronhitis)
I have heart failure	Έχω καρδιαকή ανεπάρκεια. / Ého kardiakí anepárkia.	মিৰাদল ক্ষমতাৰো	আমাৰ হৃদযোগ আছে।	Nexweşıya dil tênekirinê li min heye	Имам слабо срце (Imam slabo srce)
I had a myocardial infarction	Έχω περάσει καρ্ডিয়াক এমফোগামা. / Ého perási kardiakó émfragma.	مجھے দল কা দুৰহ পঁচকা	আমাৰ হাট অ্যাটক হয়েছে।	Dilê min sekinî / rawestî	Имав инфаркт (Imav infarkt)
I have epilepsy	Έχω επালগ্যিআ. / Ého epilepsia.	مجھے মৃগী	আমাৰ মৃগীযোগ আছে।	Ez tebê digrim (Epilepsia min heye)	Имам епилепсија (Imam epilepsija)
I have cancer	Έχω καρκিনো. / Ého karkino.	مجھے কিন্সেৰ	আমাৰ ক্যাঞ্চাৰ আছে।	Kansera (Penceşêr) min heye	Имам рак (Imam rak)
I have tuberculosis	Έχω φυμাতিওষ্ঠ. / Ého fimatíosi.	مجھے শি বই	আমাৰ যক্ষা যোগ হয়েছে।	Nexweşıya min a tuberkulozé (jana zirav) heye	Имам туберкулоза (Imam tuberkuloza)
I have diabetes	Έχω διαবήτη. / Ého diavítî.	مجھے নিয়াবেটিস (শুকুর)	আমাৰ ডায়াবেটিস আছে।	Şekirê min heye	Имам дијабетис (Imam dijabetis)
I have HIV	Έχω τον iό HIV. / Ého ton iό HIV.	مجھے এইচআইডি	আমাৰ এইচআইডি আছে।	HIV a min heye (Vîrûsê AIDSê)	Имам ХИВ (Imam HIV)
I have leukaemia	Έχω λευχামিআ. / Ého lefkhemía.	مجھے লিউকিমিয়া	আমাৰ লিউকেমিয়া আছে।	Kansera min a xwînê (leukaemî) heye /	Имам леукемија (Imam leukemija)
I have sickle cell disease	Έχω δেপানকুন্টারিক অনামিআ. / Ého drepanokitarikí anemía.	مجھے স্কেল সিল কী বিমারি হৈ	আমাৰ সিকেল সেল যোগ আছে।		Имам српеста анемија (Imam srpesta anemija)
I have thalassaemia	Έχω Θαλαসσোমিআ. / Ého thalassemia.	مجھے থেলাসমিয়া	আমাৰ থ্যালাসমিয়া যোগ আছে।		Имам таласемија (Imam talasemija)
I have chronic depression	Έχω κατάθলিপ্তি. / Ého katáthlipsi.	مجھے شدید ড্রেপ্রিশন	আমাৰ বিষঘাত যোগ আছে।	Depresyona min a kronik heye	Имам хронична депресија (Imam hronicna depresija)

I have schizophrenia	Έχω σχιζοφρένεια. / Ého schizofrénia.	مجھے شیزوفرینیا ہے	آماں من بیکل رونگ آছے।	Nexweşıya min a şizofrenî heye	Имам шизофренија (Imam shizofrenija)
I have bipolar disorder	Έχω διπολική διαταραχή. / Ého dipolikí diatarahí.	مجھے بائے پول ڈسائدر ہے	آماں الایپولار دیجارتار آছے।	Nexweşıya min a bipolarî heye	Имам биполарно пореметување (Imam bipolarano poremetuvanje)
This is my medication	Αυτά είναι τα φάρμακα που παίρων. / Aftá íne ta fármaka pu pérono.	یہ میری دوائی ہے	اےی یے آماں گوشہ	Ev dermanê min in.	Ова се моите лекови (Ova se moite lekovi)
I take this medication every day	Παίρων αυτά τα φάρμακα καθημερινά. / Pérno aftá ta fármaka kathimeriná.	میں یہ دوا روز لیتا ہوں	آمی اےی گوشہ گولے پرتمانہ خاہی।	Ez van dermanan her roj dixwim.	Овие лекови ги земам секој ден (Ovie lekovi gi zemam sekoj den)
I have been taking this medication for years	Παίρων αυτά τα φάρμακα πολλά χρόνια. / Pérno aftá ta fármaka polá hrónia.	میں یہ دوائی ایک سال سے لے رہا ہوں	آمی اےی گوشہ گولے انکنڈن ہرے خاہی।	Ez bi salan van dermanan dixwim.	Овие лекови ги земам со години (Ovie lekovi gi zemam so godini)
I need more of this medication	Χρειάζομαι περισσότερο από αυτά τα φάρμακα. / Hriázome perisótero apó aftá ta fármaka.	مجھے مزید یہ دوا جابے	اےی گوشہ آماں آراؤ لانگروں।	Ji van dermanan zédetir ji bo min pêwîstin	Ми треба овој лек (Mi treba ovoj lek)
I was injured	Τραυματίστηκα. / Travmatística.	میں زخمی تھا	آمی آہت ہوئی۔	Ez birîndarim.	Јас бев повреден/повредена (Jas bev povreden/povredena)
Somebody hit me	Κάποιος με χτύπησε. / Kápios me htípise.	مجھے کسی نے مارا ہے	کےٹے آماکے میرے ہوئے۔	Yekî li min xist.	Некој ме удри (Nekoj me udri)
I was stabbed/cut with a knife	Κάποιος με μαχαίρωσε. / Kápios me mahérose.	مجھے تیر دھار آکے سے زخمی کیا کیا	آماکے کےٹے چڑی میرے ہوئے۔	Ez bi kêrê birindar bûm.	Ранет/Ранета сум од нож (Ranet/Raneta sum od noz)
I was hit by a car	Με χτύπησε ένα αυτοκίνητο. / Me htípise éna aftokínito.	ایک کاری نے مجھے مارا	آماکے اکٹی گاڈی چاپا دیوئے ہوئے۔	Seyyare/Erebê li min xist.	Ме удри кола/автомобил (Me udri kola/avtomobil)
I was stung by an insect	Με τσίμπησε ένα έντομο / Me tsíbise éna éntomo.	ایک کیڑے مجھے کاتا	آماکے اکٹی پوکا کامڈ دیوئے ہوئے۔	Kêzikê bi min ve da.	Ме боцна инсект (Me boçna insekt)
I was bitten	Κάτι με δάγκωσε. / Káti me dágose.	مجھے کاث لیا تھا	آماکے کامڈ دیوئے ہوئے۔	Tiştekî ez gez kirim.	Каснат сум/Ме касна...(Kasnatsum/Me kasna...)
I fell from a height	Έπεσα από ύψος. / Épesa apó ípsos.	میں اونچائی سے گر گیا	آمی نیچے پଡھے گیوئے ہوئے۔	Ez ji jor ketim erdê.	Паднав од високо (Padnav od visoko)
I fell down	Έπεσα. / Épesa.	میں گر گئی	آمی پଡھے گیوئے ہوئے۔	Ez ketim.	Паднав (Padnav)
It hurts here	Πονάει εδώ. / Ponái edó.	یہ مجھے یہاں درد دیتا ہے	اکھانے بخا کرھے ہوئے۔	Ev der diêse.	Тука ме боли (Tuka me boli)
The pain started here and goes to here	Ο πόνος αρχίζει από εδώ και πηγαίνει εκεί. / O pónos arhízi apó edó ke pigéni ekí.	درد یہاں سے شروع ہو کے یہاں جاتا ہے	اکھان خٹکے اکھان پرخن بخا کرھے ہوئے۔	Êş ji vir dest pê dike û diçê vir.	Болката започна тука и премина тука (Bolkata zapocna tuka i premina tuka)
The pain is there all the time	Ο πόνος είναι συνεχής. / O pónos íne sinehís.	درد بر وقت ہے	سارا گھن بخا کرھے ہوئے۔	Êş her tim heye.	Болката е постојана (Bolkata e postojana)
The pain comes and goes	Ο πόνος έρχεται και φεύγει. / O pónos érhete ke févgi.	درد آتا ہے اور چلا جاتا ہے	بخا آسھے و یاچھے ہوئے۔	Êş tê û diçê.	Болката е повремена (Bolkata e povremena)
It hurts when I touch it	Πονάει ótan to αγγίζω. / Ponái ótan to angízo.	جب یہاں چھوتا ہوں تو درد ہوتا ہے	دھرانے بخا لگھے ہوئے۔	Dema dest didê, diêse.	Ме боли на допир (Me boli na dopir)
It gets worse when I stand up	it's a gif! / Íne hirótera ótan íme órthios [m] / órthia [f].	جب کھڑا ہوتا ہوں تو بڑھ جاتا ہے	آمی داڑھنے بخا بے دھرے یاڑا۔	Dema ez dirabim ser pîya xirabtir dibe.	Се влошува кога ё застанам (Se vlosuva koga ke zastanam)
It gets worse	Love it / Íne hirótera ótan íme	جب لیٹھتا ہوں تو بڑھ جاتا	آمی شو لے بخا	Dema ez dirazim	Се влошува кога ё легнам (Se vlosuva koga ke legnam)

when I lie down	ksaploméños [m] / ksaploméni [f].	هے	বেড়ে যাব।	xirabtir dibe.	vlosuva koga ke legnam)
It is a sharp pain	Είναι οξύς πόνος. / Íne oksís pónos.	يہ شدید چبھنے والا درد هے	খুব তীব্র ব্যথা করছে।	Êšeke tûj	Болката е остра (Bolkata e ostra)
It is a dull pain	Είναι αμβλύς πόνος. / Íne amvlís pónos.	يے بلکا درد بے	মৃদু ব্যথা করছে।	Êšeke zirav	Болката е тапа (Bolkata e tapa)
The pain started suddenly	Ο πόνος άρχισε ξαφνικά. / O rónos árhise ksafniká.	درد اچانک شروع بوا	হঠাৎ করেই ব্যথাটা বেড়েছে।	Êş ji niškave dest pê kir.	Болката започна одеднаш (Bolkata zapocna odednas)
The pain started gradually	Ο πόνος άρχισε σταδιακά. / O rónos árhise stadiaká.	درد آبسته آبسته شروع بوا	ব্যথাটা আস্তে আস্তে বেড়েছে।	Êş hedî hedî zêdetir bû.	Болката започна постепено (Bolkata zapocna postepeno)
I have had this pain before	Πονούσα και παλαιότερα εκεί. / Ponúsa ke paliótera ekí.	مجھے یہ درد پہلے بھی تھا	এরকম ব্যথা আমার আগেও ছিল।	Berê jî wiha êşuya bû.	Ja имав оваа болка и претходно (Ja imav ovaa bolka i prethodno)
I have never had this pain before	Δεν éχω ξανανιώσει τέτοιο πόνο. / Den ého ksananiósi tétoí póno.	مجھے یہ درد پہلے کبھی نہیں بوا	এর আগে কখনো আমার এরকম ব্যথা করেনি।	Berê qet êşekê wiha nebubû.	Никогаш не сум ја имал/а оваа болка (Nikogas ne sum ja imal/a ovaa bolka)
I am bleeding	Αιμορραγί. / Emoragó.	میرا خون نکل رہا ہے	আমার রক্ত পড়ছে।	Xwînê dirijînim.	Крварам (Krvaram)
There is blood in my urine	Έχω αίμα στα ούρα μου. / Ého éma sta úra mu.	میرے پیشاب میں خون اے رہا ہے	আমার প্রসাবে রক্ত যাচ্ছে।	Di nav mîza min de xwîn heye.	Имам крв во урината (Imam krv vo urinata)
There is blood in my faeces	Έχω αίμα στα κόπρανά μου. / Ého éma sta kópraná mu.	میرے بے خانے میں خون اے رہا ہے	আমার পায়খানাতে রক্ত যাচ্ছে।	Di nav guyê min de xwîn heye.	Имам крв во стolicata (Imam krv vo stolicata)
There is blood in my vomit	Έκανα εμετό με αίμα. / Ékana emetó me éma.	میرے قہ يا الثی میں خون اے	আমার বামিতে রক্ত যাচ্ছে।	Dema ez diverseşim xwîn tê.	Повраќам крв (Povrakam krv)
I am coughing up blood	Έφτυσα αίμα καθός έβηχα. / Éftisa éma kathós éviha.	مجھے خونی کھانسی ہے	আমার কাশতে রক্ত উঠছে।	Dema ez dikuxûm xwîn tê.	Кашлам крв (Kasljam krv)
I am bleeding from my anus	Έχω αιμορραγία από τον πρωκτό μου. / Ého emoragía apó ton prokto mu.	میرے مقعد میں خون آریا ہے	আমার পায়পথে রক্ত যাচ্ছে।	Ji qûna min xwîn tê.	Крварам од анусот (Krvaram od anusot)
I have a nosebleed	Έχω αιμορραγία στη μύτη. / Ého emoragía sti mítî.	میرے ناک میں سے خون نکلا	আমার নাক থেকে রক্ত পড়ছে।	Xwîn ji bêvila min tê.	Ми тече крв од носот (Mi tece krv od nosot)
I am bleeding between my periods	Έχω αιμορραগ্যα στη μέση της περιόδουντου κύκλου / Ého emoragía sti mési tis periódou/tu kíklou.	مجھے ایام مابواری کے درمیان بھی خون نکتا ہے	আমার মাসিকের মাঝে রক্ত পড়ছে।	Di navbera ketina bénimêjiyên min de xwîn ji min tê.	Крварам меѓу менструации (Krvaram megju menstruacii)
My periods finished, but I am bleeding again	Αιμορραগ্যα ενώ είμαι στην εμμηνόπονση. / Emoragó enó íme stin eminópafsi.	میرے ایام مابواری ختم ہو گئے، لیکن میرا خون بھی رہا ہے	আমার মাসিক বন্ধ হয়ে গেছে, কিন্তু রক্ত পড়ছে।	Dema min a bénimêjiyan qadiya lê xwîna min nasekine.	Сеуште крварам и после менопауза (Seuste krvaram i posle menopauza)
head	κεφάλι / kefáli	سر	মাথা	Ser	глава (glava)
eye	μάτι / máti	آنکھ	চোখ	Çav	око (oko)
ear	αυτί / aftí	كان	কান	Guh	уво (uwo)
mouth	στόμα / stómá		মুখ	Dev	уста (usta)
face	πρόσωπο / prósopo	هڪڙ	চেহারা	Rû	лице (lice)
neck	λαιμός / lemós	گردن	গলা	Stu / Qirrik	грло (grlo)
shoulder	ώμος / ómos	کندھے	কাঁধ	Mil	рамо (ramo)
elbow	αγκώνας / angónas	کھنڈی	কনুই	Enîşk	лакт (lakt)
hip	γοφός / gofós	چولج	কোমর	Kemax / Qorik	колк (kolk)
knee	γόνατο / gónato	گھٹنا	হাঁটু	Çok	колено (koleno)
ankle	αστράγαλος / astrágalos	ثخن	গোড়ালি	Gozek	зглоб (zglob)

foot	πόδι / pódι	پاؤں	পায়ের পাতা	Nig/Pî	стапало (stapalo)
arm	μπράτσο / brátso	بازو	বাহু	Mil	рака (raka)
leg	πόδι / pódι	ٹانگ	পা	Paq	нога (noga)
hand	χέρι / héri	پاتھ	হাত	Dest	дланка (dlanka)
finger	δάχτυλο / dákhtilo	انگلی	আঙ্গুল	Tilî	прст (prst)
toe	Το δάχτυλο του ποδιού μου. / to dákhtilo tu podiu mu	انگوٹھا	পদঙ্গুলি	Pêçî	палец (palec)
chest	στήθος / stíthos	چهاتى	বুক	Sing	гради (gradi)
belly	στομάχι / stomáhi	بیٹ	পেট	Zik	абдомен (abdomen)
heart	καρδιά / kardiá	دل	হৃৎপিণ্ড	Dil	срце (srce)
lung	πνεύμονας / pnévmonas	پیهپڑا، پیہپڑا	ফুসকুস	Pişik/Kezeb	бел дроб (bel drob)
stomach	στομάχι / stomáhi	بیٹ	পাকস্থলী	Made / Mîde	стомак (stomak)
gallbladder	χολή / holí	پتے	গল ব্লাডার	Zirav	жолчка (zolcka)
kidney	νεφρά / nefrá	گرده	যন্ত্র	Gurçik	бубрег (bubreg)
bowel	έντερο / éntero	انتریان	অন্ত্র	Rûvî	црево (crevo)
anus	πρωκτός / proktós	مقعد	পায়ুপথ	Anûs (Qula Qûnê)	анус (anus)
uterus	μήτρα / mítra	رحم	জরায়ু	Rehîm (Malzarok)	матка (matka)
ovary	ωοθήκη / oothíki	بچه دانی	ডিম্বশয়	Hêkdank	јајници (jajnici)
vagina	κόλπος / kólpos	فرج رحم کا راستہ۔ وجائنا	যোনিপথ	Vajîna (Quz)	вагина (vagina)
testes	όρχις / órhis	بيخس الرحمن	টেস্টিস	Hêlik	тестиси (testisi)
penis	πέος / péos	عضو تناسل	লিঙ্গ	Penis (Kîr)	пенис (penis)
I feel ill	Αισθάνομαι άρρωστος [m] / άρρωστη [f]. / Esthánome árostos [m] / árosti [f]	میں بیمار ہوں	আমার শরীর খারাপ লাগছে।	Ez nexweş im	Се чувствувам болен (Se cuvstuvuvam bolen)
I have a fever	Έχω πυρετό. / Ého piretó.	مجھے بخار تھا	আমার জর হয়েছে।	Germa min heye.	Имам температура (imam temperatura)
I feel cold	Κρυώνω. / Krióno.	مجھے نہنڈ محسوس ہو ہے	আমার ঠাণ্ডা লাগছে	Min sar e.	Ладно ми е (Ladno mi e)
I have been shaking	Έχω φίγος. / Ého rígos.		আমি (ঠাণ্ডায়) কাঁপছি	Ez direlim.	Се тресам (Se tresam)
I had a cold sweat	Έχω κρύο ιδρώτα. / Ého krío idróta.	مجھے ٹھینڈے پسینے آئے تھے	আমার ঘাম ঝরছে	Min ta girtiye	Ме облева студена пот (Me obleva studena pot)
I fainted	Λιποθύμησα. / Lipothímisa.	میں سے بوش تھا	আমি অজ্ঞান হয়ে যাচ্ছি	Ez bêhiş ketim.	Се онесвестив (Se onesvestiv)
I feel dizzy	Ζαλίζομαι. / Zalízome.	مجھے چکار بیس	আমার মাথা গোলাচ্ছে।	Serê min gêj dibe.	Ми се врти (Mi se vrti)
I had a seizure	Είχα σπασμό. / Íha spasmó.	مجھے دورہ پڑا تھا	আমার খিচুনি হচ্ছে	Ez bi edran ketim.	Добив напад (Dobiv napad)
I was unconscious	Έμεινα αναίσθητος [m] / αναίσθητη [f]. / Émina anésthitos [m] / anésthitî [f].	میں سے بوش تھا	আমি জ্ঞান হারিয়েছিলাম।	Ez bêhiş ketim.	Изгубив свест (Izgubiv svest)
I have difficulty breathing	Έχω δύσπνοια. / Ého díspnia.	مجھے سانس لینے میں تكلیف ہے	আমার শাস নিতে কষ্ট হচ্ছে।	Bêhna min diçike.	Имам проблеми со дишењето (Imam problemi so disenjeto)
I have wheezing	Σφυρίζουν οι πνεύμονές μου. / Sfirízun i pnévmónes mu.	میری سانس میں خر خرابت ہے	আমার নাক দিয়ে পানি পড়ছে	Xire xira min heye.	Се забревтувам (Se zabrevtuvam)
			আমার কাশি		

I have a cough	Έχω βήχα. / Ého víha.	مجھے کھانسی ہے	হয়েছে।	Ez dikixwûm.	Имам кашлица (Imam kaslica)
I am coughing up sputum	Έχω φλέματα. / Ého flémata.	میری کھانسی میں بلغم ہے	আমাৰ গলা দিয়ে কক্ষ উঠছে।	Belxema min heye.	Искашлувам шлајм (Iskasluvam slajm)
My heart beats fast	Έχω ταχυκαρδία / Ého tahikardía.	میرا دل تیزی سے হেৱক্তা ہے	আমাৰ বুক খড়ফড় কৰছে।	Dilkutk tê min.	Срцето ми бие забрзано (Srce to mi bie zabrzano)
My heart beats irregular	Έχω αρρυθμία. / Ého arithmía.	میرا دل ہے قائدگی سے হেৱক্তা ہے	আমাৰ হৃদকম্পন অনিয়মিত হচ্ছে	Dilê min bêaheng lêdixe.	Срцето ми бие нередовно (Srce to mi bie neredovno)
I have chest pain	Με πονάει το στήθος. / Me ponáí to stíthos.	میری چھاتی میں درد ہے	আমাৰ বুকে ব্যথা কৰছে।	Sînga min diêše.	Имам болки во градите (Imam bolki vo gradite)
I have stomach ache	Έχω στομাচόπονo. / Ého stomahópono.	میرے پیٹ میں درد ہے	আমাৰ পেট ব্যথা কৰছে।	Made min dixele.	Ме боли стомакот (Me boli stomakot)
I feel sick	Έχω ναυτία. / Ého naftía.	میری طبیعت خراب ہے	আমাৰ অসুস্থ লাগছে।	Dilê min li hev dikeve	Лошо ми е (Loso mi e)
I have been sick	Έκανα εμετό. / Ékana emetó.	میں بیمار ریا ہوں	আমি অসুস্থ ছিলাম।	Ez vereşiyam.	Повраќав (Povrakav)
I have diarrhoea	Έχω διάρροια. / Ého diária.	مجھے دست	আমাৰ ডায়ারিয়া হয়েছে।	Emelê min heye	Имам дијареа (Imam dijarea)
I have constipation	Έχω δυσκοιλোত্তৰa. / Ého diskiliótita.	مجھے قبض ہے	কোস্টকাঠিন্য হয়েছে।	Qebizbûn bi min re heye	Имам запек (Imam zapek)
I vomit up all food and drinks	Κάνω εμετό ó,ti και να φάω ή να πιώ. / Káno emetó óti ke na fáo i na pió.	میں تمام کھانا پینا بظم نہیں کر پاتا اور اللئے کر دیتا ہوں	আমি সমস্ত খাবার বমি করে উপরে ফেলেছি	Ez her tiştê ku dixwim û vedixim diverişnim.	Ja повраќам сета храна и течности (Ja povrakjam seta hrana i tecnosti)
I urinate every hour	Έχω συχνουρία. / Ého sihnuría.	میں بر گھنٹے پیشاب کرتا ہوں	আমি প্রতি ঘণ্টায় প্রশ্নাব কৰি।	Divê ez her gav mîz bikim	Уринирام секој час (Uriniram sekoj cas)
I have pain when urinating	Κατά την ούρηση πονάω. / Katá tin úrisi ponáo.	مجھے پیشاب کرتے ہوئے تکلیف ہوتی ہے	প্রশ্নাব কৰার সময় আমাৰ ব্যথা লাগে।	Gava ez mîz dikim dişewite.	Имам болки при уринирање (Imam bolki pri uriniranje)
My urine smells bad	Τα ούρα μου μυρίζουν আস্থীমা. / Ta úra mu mirízun áshima.	میرے پیشاب سے بدبو آری ہے	আমাৰ প্ৰশ্নাবে ইগঞ্জ হয়।	Bêhneke xirab jî mîza min tê	Можата урина мириса лошо (Mojata urina mirisa loso)
I can't urinate	Δεν μπορώ να ουρήσω. / Den boró na uríso.	میں پیشاب نہیں کر पा رپا	আমাৰ প্ৰশ্নাব কৰতে কষ্ট হয়।	Ez nikarim mîz bikim	Не можам да уринирям (Ne mozam da uriniram)
I have colic pain in my side	Έχω κόλικο στα νεφρά. / Ého kolikó sta nefrá.	مجھے مرুজ অঢ়ে রহা ہے	আমাৰ একপাশে পেট ব্যথা কৰো	Qolinc tê navtenga min.	Имам ужасна болка од страна (Imam uzasna bolka od strana)
I might be pregnant	Ίσως είμαι έγκυος. / Ísos íme égios.	میں شاید حاملہ ہوں	আমি হয়ত সন্তানস্তুৰা।	Dibe ku ez dûcanî me	Можеби сум бремена (Mozebi sum bremena)
I am pregnant and I am bleeding	Είμαι έγκυος και έχω αιμορραγία. / Íme égios ke ého emorágia.	میں حاملہ ہوں اور مجھے خون آرپا ہے	আমি হয়ত সন্তানস্তুৰা এবং আমাৰ রক্ত পড়ছে।	Ez dûcanî me û xwina min tê.	Бремена сум и кrvaram (Bremena sum i krvaram)
I am in labour	Έσπασαν τα νερά μου. / Éspasan ta nerá mu.	مجھے دردیں شروع ہو گئی ہیں	আমাৰ প্ৰসব বেদনা শুরু হয়েছে।	Qolincen zayînê têne min.	Имам контракции (Imam kontrakcii)
I last had sex 2 days ago	Τελευταία φορά ইকানা সেই পোιν από δύο ημέρες. / Teleftéa forá ékana sex prin díó méres.	میں نے دو روز پہلے ہم بستری کی تھی	আমাৰ ইদিন আগে ঘোন মিলন হয়েছে।	Herî dawî du roj berê ez bi yekî/yekê re hev sha bûm.	Имав секс пред 2 дена (Imav seks pred 2 dena)

I have not had sex for a long time	Δεν έκανα σεξ για μεγάλο χρονικό διάστημα. / Den ékana sex gia megálo hronikó diástima.	میں نے طویل وقت سے بے پستری نہیں کی	আমাৰ অনেক দিন ধৰে ঘোন মিলন হয়না।	Demekê direjê bi keseñi re hev şa nebûm.	Не сум имал секс долго време (Ne sum imal seks dolgo vreme)
I have a discharge from my vagina	Έχω εκκρίσεις από τον κόλπο μου. / Ého ekrísis apó ton kólpo mu.	میری شرم گاہ سے اخراج بوربا ہے	আমাৰ যোনিপথ দিয়ে স্বাব বেরচেছ	Herikîna min a vajinal heye.	Имам исцедок од вагиналниот отвор (Imam iscedok od vaginalniot otvor)
I have a discharge from my urethra	Έχω εκκρίσεις από την ουράθρα μου. / Ého ekrísis apó tin uríthra mu.	میرے عضو تناسل سے اخراج بوربا ہے	আমাৰ মুন্তালী থেকে স্বাব বেরচেছ	Di rîya mîzê ya min de herikîn heye.	Имам исцедок од мочниот отвор (Imam iscedok od mocniot otvor)
I have been raped	Με ἔχουν βιάσει. / Me éhun viási.	میرے زیادتی کی گئی ہے / میری عصمت دری کی گئی ہے	আমাকে ধৰণ কৰা হয়েছে।	Tecawizî min kirin.	Бев силуван/a (Bev siluvan/a)
My ... feels numb	Νιώθω μούδιασμα στο..... / Niótho múdiasma sto ...	میرے میں جان نہیں	আমাৰ ... কোন সংবেদনশীলতা নেই।	... xwe hîsnakim.	Немам осет во... (Nemam oset vo...)
My .. is tingling	Έχω μυρμήγκιασμα στο..... / Ého mirmígiasma sto ...		আমাৰ ... শিৱ শিৱ কৰছে।	... min girîzokî dibe.	Чувствувам трнење во... (Cuvstuvuvam trnenje vo...)
My .. is weak	To..... είναι αδύναμο. / To ... íne adínamo.	میری ... کمزور ہے	আমাৰ ... হৰ্বল।	...qels e.	Мојот/мојата/моето... е ослабнат/a/o (Mojot/mojata/moeto... e oslabnat/a/o)
My .. is paralysed	To.... είναι παραλύτο. / To ... íne parálito.	میری / میرا... مفلوج ہے	আমাৰ অবশ হয়ে গেছে।	... tevizî.	Мојот/мојата/моето... е парализиран/a/o (Mojot/mojata/moeto... e paraliziran/a/o)
I cannot speak	Δεν μπορώ να μιλήσω. / Den boró na milíso.	میں بول نہیں سکتا	আমি কথা বলতে পাৰছি না।	Ez nikarim baxivim.	Не можам да зборувам (Ne mozam da zboruvam)
I cannot see	Δε βλέπω. / De vlépo.	/ میں دیکھ نہیں سکتا	আমি দেখতে পাৰছি না	Ez nikarim bibînim.	Не можам да гледам (Ne mozam da gledam)
I have a headache	Έχω πονοκέφαλο. / Ého ponokéfalo.	میرے سر میں درد ہے	আমাৰ মাথা ধৰেছে	Serê min diêse.	Имам главоболка (Imam glavobolka)
I cannot flex my neck	Δεν μπορώ να σκύψω το κεφάλι. / Den boró na skípso to kefáli.	میں گرین نہیں بلا سکتا	আমি ঘাড় নাড়াতে পাৰছি না।	Ez nikarim serê xwe bitewânim.	Не можам да го движкам вратот (Ne mozam da go dvizam vratot)
I feel frightened	Είμαι φοβιτσάρης [m] / φοβιτσιάρα [f]. / Íme fovitsiáris [m] / fovitsiára [f].	محظى ڈر لکتا ہے	আমাৰ ভয় লাগছে।	Ez ditirsim.	Се плашам (Se plasam)
I feel depressed	Αισθάνομαι καταθλιμένος [m] / καταθλιμένη [f]. / Esthánome katathliménos [m] / katathliméni [f].	میں ذہنی دباؤ کا شکار ہوں	আমাৰ বিষম লাগছে।	Ez di depresyonê de me.	Депримиран/a сум (Deprimiran/a sum)
I feel sad	Είμαι λυπμένος [m] / λυπμένη [f]. / Íme lipiménos [m] / lipiméni [f].	میں افسرد۔ ہوں	আমাৰ ছঃখ পাচ্ছে।	Ez xemgin im.	Тажен/a сум (Tazen/a sum)
I think about suicide	Σκέφτομαι να αυτοκτονήσω. / Skéftome na aftoktoníso.	میں خودکشی کے بارے میں سوچتا ہوں	আমি আত্মহত্যাৰ কথা ভাবছি।	Ez xwekûştinê difikirim.	Размислевам да се самоубијам (Razmisluvam da se samoubijam)
I hear voices when i am alone	Ακούω φωνές όταν είμαι μόνος [m] / μόνη [f]. / Akúo fonés ótan íme móños [m] / móni [f].	مجھے اکیلے میں اوazine سنائی دیتی ہیں	আমি একা থাকলে অনেকেৰ কথা শুনি	Di tenêtîyê de ez dengan dibihîsim.	Кога сум сам/a, слушам гласови (Koga sum sam/a, slusam glasovi)
I feel like I'm being watched	Νιώθω ότι με παρακολουθούν. / Niótho óti me parakoluthún.	مجھے لکتا ہے کہ کوئی میری نکرانی کر رہا ہے	আমাৰ মনে হয় কেউ আমাকে চোখে চোখে রাখছে	Ez hîs dikim ku tême şopandin.	Имам чувство дека некој ме гледа (Imam cuvstvo deka nekoj me gleda)

English	Greek / phon.	Urdu	Bangla	Macedonian
grant of refugee status	αναγνώσιη (ως πρόσφυγα) / anagnorisi (os prosfiga)	پناہ گزین کی حیثیت کی گرانٹ	শরণার্থী হিসেবে গ্রহণ	признавање на статусот бегалец
asylum interview (main interview for the asylum claim)	συνεντεύξη για άσυλο (κύρια συνέντευξη σχετικά με αίτηση ασύλου) / sinentefxi gia asilo (kiria sinentefxi sxetika me aitisi asilou)	پناہ کے دعوے کے لئے مرکزی انٹرویو	রাজনৈতিক আশ্রয়ের জন্যে সাক্ষাৎকার।	интервју за азил
to apply / to file an application	κάνω αίτηση / kano etisi	درخواست جمع کرانا	আবেদন করা/ দাখিল করা	да се поднесе барање за... / да се поднесе молба за...
asylum application	αίτηση ασύλου / etisi asilou	پناہ کی درخواست	রাজনৈতিক আশ্রয়ের জন্যে আবেদন	апликација за азил
asylum proceedings	διαδικασία ασυλίας / diadikasia asilias	پناہ کا عمل	রাজনৈতিক আশ্রয়ের কার্যক্রম	постапка за одобрувањето на азил
stay (residence)	διαμονή/ στέγαση / diamoni/stegasi	ربائش	থাকা (আশ্রয়)	престој
residence permit	άδεια διαμονής / adia diamonis	ربائشی اجازت نامہ	থাকার অনুমতি	дозвола за престој
reception camp	Κέντρο υποδοχής / kentro ipodochis	استقبالیہ کیمپ	শরণার্থী গ্রহণ ক্যাম্প	прифатилиште за азиланти
deportation	απέλαση / apelasi	ملک بدری	বিতরন করা	депортација / проревување
evidence/proof	απόδειξη/στοιχεία / / apodiksi/ stixia	ثبوت/دليل	তথ্য-প্রমাণ	доказ
embassy	Πρεσβεία / presvia	سفارتখান	দূতবাস	амбасада
transit camp	κέντρο διέλευσης / kentro dielefsis	عارضی کیمپ	ট্রানজিট ক্যাম্প	транзитен камп
oral hearing/proceedings	ακρόαση / akroasi	/ سماعت/ عدالتی کارروائی	মৌখিক শুনানি/ কার্যক্রম	усна расправа
border crossing // crossing point	Συνοριακά σημεία διέλευσης / synoriaka simia dielefsis	کراسنگ پوائنٹ	বর্ডার পারাপার/ চেকপোস্ট	границен премин
border crossing certificate	πιστοποιητικό διέλευσης συνόρων / Pistopiiitiko dielefsis sinoron	سرحد عبور کرنے کا سرثیفکٹ	বর্ডার পারাপারের সার্টিফিকেট	потврда за преминување на официјална граница
church asylum	εκκλησιαστικό άσυλο / eklisiastiko asilo		গির্জা কর্তৃক শরণার্থী গ্রহণ	црковен азил
quota refugee	ποσόστωση προσφύγων / posostosi prosofigon		শরণার্থী কোটা	квота за прифаќање на бегалци
clearly unjustified	σαφώς αβάσιμη / safos avasimi		সম্পূর্ণিপে ভুল প্রমাণিত	неоправдано барање
lawyer // attorney	δικηγόρος / dikigorus	اپ کو وکیل کی ضرورت ہے	আইনজীবী	адвокат
travel documents	ταξιδιωτικά έγγραφα / taxidiotika egrafa		ট্রাভেল ডকুমেন্ট	патни исправи / документи

passport	διαβατήριο / diavatirio	پاسپورٹ	পাসপোর্ট	паспорт / пасош
religion	θρησκεία / thriskia	اپ کا مذہب کیا ہے؟	دھرم	вероисповед / вера
appeal	έφεση/ένσταση / efesi/enstasi		আপিল	жалба / поплака
instructions on the right to appeal	/			правилник на правото за жалба
judge	δικαστής / dikastis	اپ کو حکم کی ضرورات ہے؟	বিচারক	судија
re-admission agreement (between two countries)	συμφωνία επανα-εισδοχής (μεταξύ δυο χωρών) / simfonia epana-isdochis (metaksi dio choron)		পুনরায় দেশে টোকার চুক্তি (হই দেশের মধ্যে)	договор за повторно прифаќање - реадмисија (помеѓу две земји)
subsidiary protection under EU law	δευτερεύουσα προστασία υπό το Ευρωπαϊκό δίκαιο / deutereuosa prostasia ypo to Europaiko dikaio		ইউরোপিয়ান ইউনিয়নের সুরক্ষা আইন	супсидијарна заштита според правото на ЕУ
Translation	μετάφραση / metafrasi		অনুবাদ	превод
arrest/detention	σύλληψη / κράτηση / silipsi / kratisi	گرفتار	ফ্রেক্টার / আটক	приведување
visa	βίζα / viza	ویزا	ভিসা	виза
refusal of visa application	απόρριψη αίτησης για βίζα / aporripsi aitisis gia visa		ভিসার আবেদন নাকচ	одбивање на издавањето на виза
reconsideration	επανεξέταση / eraneksetasi		পুনরায় আবেদনপত্র যাচাই	преиспитување
assigned counsel/duty counsel	εντεταλμένος σύμβουλος/επιφορτισμένος με την υπόθεση σύμβουλος (δικηγόρος) / entetalmenos symvoulos/epifortismenos me tin ypothesi symvoulos (dikigorous)		নির্ধারিত/ ডিউটিতে থাকা প্রামার্শক	адвокат по службена должност
counsel for defence	δικηγόρος υπεράσπισης / dikigoros yperaspisis		বিবাদীর উকিল	бранител / адвокат
acquittal	αθώωση/απαλλαγή / athoosi/apallagi		দোষ থেকে মুক্তি	ослободителна пресуда
abstention	αποχή / apochi		আদলতে অনুপস্থিত থাকা	воздржување
to abstain from	απέχω από / apecho apo		বিরত থাকা	да се одрече од...
abuse of office/abuse of authority	κατάχρηση εξουσίας / kataxrisi eksousias		শ্রমতার অপ্রযৱহার করা	злоупотреба на службена положба и овластување
to agree to/to consent to	συμφωνώ / simfono		একমত হওয়া/ অনুমতি দেওয়া	да се согласи / да даде согласност
access to housing	πρόσβαση στη στέγαση / prosvasi se stegasi		থাকার জায়গা/ সুযোগ পাওয়া	пристан до станбен објект

access to the judiciary	πρόσβαση στη δικαιοσύνη / prosvasi sti dikeosini	বিচারের সুযোগ পাওয়া	пристан до правосуден систем
permission	άδεια/άδεια πρόσβασης / adeia	অনুমতি/ টেকার অনুমতি দেওয়া	дозвола
access authorisation	/ adeia prosvasis		овластување за пристап
appeal	/ efesi		поплака
complaint	ένσταση / enstasi	নালিশ/আপিল	тужба
proceedings	διαδικασία / diadikasia	বিচারের কার্যক্রম	судски процес
acceleration of proceedings	επίσπευση της διαδικασίας / epispepsi tis diadikasias	বিচারকার্য দ্রুত আগামনো	скратена постапка
to accept (an offer)	αποδοχή (προσφοράς) / apodochi (prosforas)	قبول کرنے (কোন) প্রস্তাৱ গ্ৰহণ কৰা।	прифаќање на понуда
accommodate someone	φιλοξενώ κάποιον / filokseno kapoion	কাউকে জায়গা দেয়া।	прифаќање на некој
to call on something / make use of something	αναλαμ্বάνω κάτι / χρησιμοποιώ κάτι / analamvano kati/ xrhsimopio kati	কোন কিছু গ্ৰহণ কৰা।	да се искористи / бара нешто
permanent assistance	μόνιμη βοήθεια / monimi voithia	চিৰস্থায়ী সহায়তা	постојана грижа
accompanied by	συνοδεύομαι από / sinodeuome apo	তার সাথে ছিল	во придружба
company	εταιρεία / eteria	কোম্পানি	придружба
sexual harassment	σεξουαলিকή παρενόχληση / sexualiki parenohlisi	যৌন নির্যাতন	сексуално вознемирување
certification	πιστοποίηση / Pistopiisi	সাটিফিকেট দেওয়া	уверение
to certify nationality and identity	Πιστοποίηση εθνικότητας και ταυτότητας / pistopiisi ethnikotitas kai taftotitas	জাতীয়তা এবং পরিচয়ের সাটিফিকেট দেওয়া	да се потврди државјанство и идентитет
birth certificate	πιστοποιητικό γέννησης / pistopiitiko yenisis	জন্ম নিবন্ধন সাটিফিকেট	породилен лист
profession	επάγγελμα / epaggelma	পেশা	професија
illegal activity	παράνομη πράξη / παρανομία / paranomi praksi / paranomia	বেআইনি কাজ	илегални активности
court proceedings	διαδικασία ενώπιον Δικαστηρίων / diadikasia enopion dikastirion	কোর্টের কাজকর্ম	судски процес
deportation	απέλαση / apelasi	দেশত্যাগের নির্দেশ দেওয়া	депортација
migration	μετανάστευση / metanasteusi	অভিবাসন	миграција
legal	νόμιμος / nomimos	আইনি ভাবে	легален / законит
Illegal	παράνομος / paranomos	বেআইনি ভাবে	илегален / незаконит

accusation	κατηγορία / katigoria	الزام	অভিযোগ	обвинение
Germany	Γερμανία / Yermania	জার্মানি	Германија	
both parties	και τα δύο μέρη / kai ta dio meri	দুই পক্ষ	двете страни	
approved territorial scope of application	εγκεκριμένο τοπικό πεδίο εφαρμογής της αίτησης / egekrmeno topiko pedio efarmogis tis etisis	دھمکی دینے	ভৌগলিক আংশিকের সাটিফিকেট	дозволено територијално поле од апликацијата
to threaten	απειλώ / apilo		হমকি দেওয়া	заканува
criminal records	ποινικό μητρώο / piniko mitroo		অপরাধের তালিকা	казнена евиденција
stateless	άπατοις / apatris		রাষ্ট্রহীন	бездржавен
appeal proceedings	διαδικασία έφεσης / diadiakasia efesis		আপিলের কার্যক্রম	жалбена постапка
postponement/extension	αναβολή/παράταση / anavoli/paratasi		সময় বাড়ানো	продолжение
rootedness	έχω ρίζες / exo rizes			пуштање на корени / вкоренување
arrest	σύλληψη / silipsi	ক্রফ্টার	ফ্রেক্টার	приведување
article	άρθρο / arthro		অটিকেল	статија
persecution	καταδίωξη / katadioksi		নির্যাতন	прогон
the refugee convention / Geneva Convention	η σύμβαση των προσφύγων/ Σύμβαση της Γενεύης / i simvasi twn prosfigon/Simvasi ths Yeneuis		জেনেভা কনভেনশন	Конвенција за статусот на бегалци / Женевска конвенција за бегалци
directive	οδηγία / odigia		নির্দেশনা	директива
particular social group	συγκεκριμένη κοινωνική ομάδα / sigekrimeni kinoniki omada		বিশেষ সামাজিক দল	определенна општествена група
race, ethnic group	φυλή, εθνότητα / fili, ethnotita		নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য	раса, етничка група
political opinion	πολιτική άποψη/γνώμη / politiki apopsi/gnomi		রাজনৈতিক মতামত	политичко мнение
deportation	απέλαση / apelasi		দের্ছ থেকে বের করে দেওয়া	депортација
appeal	ένσταση/έφεση / enstasi/efesi		আপিল	жалба
fear	φόβος / fovos	خوف	ভয়	страв
well-founded	καλά θεμελιωμένος / kala themeliomenos		সুপ্রতিষ্ঠিত	основан
on account of	για λογαριασμό / gia logariasmo		এর কারণে	поради (нешто)
sexual orientation	σεξουαলিকός προσανατολισμός / sexualikos prosanatolismos	جنسی رجحان	লেঙ্গিক অবস্থান	сексуална ориентација
gender	φύλο / filo	صندفی	লিঙ্গ	пол
woman	γυναίκα / gyneka	عورت	মহিলা	жена
war crimes	έγκλημα πολέμου / eglima polemou		যুদ্ধাপরাধ	воено злосторство
crimes against humanity	έγκλημα κατά της ανθρωπότητας / eglima kata tis anthropotitas		মানবতার বিরুদ্ধে অপরাধ	злосторство против човечност
genocide	γενοκτονία / genoktonia	نسل کشی	গণহত্যা	геноцид
violence	βία / via		সন্ত্রাস	насилиство

man	άνδρας / andras	آدمی	পুরুষ	маж
expulsion/refoulement	επαναπροώθηση / epanapro-othisi		শরণার্থীকে ফেরত পাঠানো	протерување
right/law	δικαιόωμα / dikaioma	حق	ডান দিকে	право
human right	ανθρώπινο δικαιόωμα / anthropino dikaioma	انسانی حقوق	মানবাধিকার	човекови права
life	ζωή / zoi	زندگی	জীবন	живот
freedom	ελευθερία / eleftheria	آزادی	স্বাধীনতা	слобода
threatened	απειλούμενος / apiloumenos		হৰাকি প্রাপ্ত	загрозен (м) / загрозена (ф)
torture	βασανισ্তήριο / vasanistirio		নির্যাতন	мачење
court	δικασ্টήριο / dikastirio	عدلت	কোর্ট	суд
I would like to apply for asylum	θέλω να καταθέσω αίτηση ασύλου / thelo na katatheso aitisi asylou		আমি অ্যাসাইলামের জন্যে আবেদন করছি	Сакам да аплицирам за азил.
I don't have an identity/identification card	δεν έχω ταυτότητα/δελτίο ταυτότητας / den exo taftotita/deltio taftotitas		আমার কোন পরিচয়পত্র নেই।	Немам документи за идентификация
I am homosexual/lesbian/transgender	είμαι ομοφυλόφυλος/λεσβία/τραν্স / ime omofilos/lesvia/trans		আমি সমকামী/ উভকামি/ হিজড়া	Јас сум лгбт личност.
domestic violence	οικογενειακή βία / ikogeniaki via			Семејно насиљство
I was abused by...	κακοποιήθηκα από / kakopoiithika apo....			Ме злоставуваа.. / Me претепаа.
I am being abused by...	κακοποιούμαι από..... / Kakopoioumai apo.....			Ме злоставуваат
I was compelled to enter into a forced marriage	με ανάγκασαν να παντρευτώ / me anagkasan na pantrefto			Ме присилиха на брак.
I am facing / have been threatened with a forced marriage	Είμαι αντιμέτωπος(η) με/ έχω απειλειθεί με αναγκαστικό γάμο / Eimai antimetwpos(i) me/ exo apilithi me anagkastiko gamo			Во присилен брак сум.
gender equality	ισότητα των φύλων / isotita ton fylon			полова рамноправност
How can I claim asylum?	πώς μπορώ να ζητήσω ασύλο; / pos mporo na zitiso asilo?			Како можам да поднесам барање за азил? / Како можам да побарам азил?
I was discriminated against in my home country.	υφίσταμαι διάκριση στην πατρίδα μου / ifistame diakrisi stin patritda mou			Ме дискриминираа во татковината. / Во татковината бев дискриминиран.
I was discriminated against because of my skin colour.	υφίσταμαι διάκριση λόγω του χρώματός μου / ifistame diakrisi logo tou chromatos mou			Бев дискриминиран врз основа на боја на кожата.
I was discriminated against because of my gender.	υφίσταμαι διάκριση λόγω του φύλου μου / ifistame diakrisi logo tou filou mou			Бев дискриминиран врз основа на полова припадност.
I was discriminated against because of my language.	υφίσταμαι διάκριση λόγω της γλώσσας μου / ifistame diakrisi logo tis glosas mou			Бев дискриминиран врз основа на јазикот.
I was discriminated against because of my religion.	υφίσταμαι διάκριση λόγω της θρησκείας μου / ifistame diakrisi logo tis thriskias mou			Бев дискриминиран врз религиска основа.
I was discriminated against because of my membership in a social group.	υφίσταμαι διάκριση λόγω της συμμετοχής μου σε κοινωνική ομάδα / Ifistame diakrisi logo tis simetochis mou se kinoniki omada.			Бев дискриминиран врз основа на припадноста на определена општествена група.

I was discriminated against because of my political views.	υφίσταμαι διάκριση λόγω των πολιτικών μου πεποιθήσεων / Ifistame diakrisi logo ton politikon mou pepithiseon.		Бев дискриминиран врз основа на моите политички ставови.
I was discriminated against because of my ethnic or social background.	υφίσταμαι διάκριση λόγω του εθνικού ή κοινωνικού μου περιβάλλοντος / Ifistame diakrisi logo tou ethnikou i kinonikou mou perivalondos.		Бев дискриминиран врз основа на мојата етничка / општествена припадност.
I was discriminated against because I am disabled.	υφίσταμαι διάκριση λόγω της αναπηρίας μου / Ifistame diakrisi logo tis anapirias mou.		Бев дискриминиран врз основа на мојата инвалидност.
I was tortured in my home country.	βασανίστηκα στην πατρίδα μου / Vasanistika stin patrida mou.		Ме мачија во татковината. / Ме малтретираа во татковината.
I want my family to join me here as quickly as possible.	θέλω η οικογένεια μου να με ακολουθήσει εδώ το συντομότερο δυνατόν / Thelo i ikogenia mou na me akolouthisi edo to syndromotero dinaton.		Сакам моето семејство да ми се придружи штом поскоро.
I have completed my vocational training.	έχω ολοκληρώσει την επαγγελματική μου κατάρτιση / echo oloklirosi tin epaggelmatiki mu katartisi		Имам завршено стручно оспособување.
My family back home can send me the necessary documents. But I need an address.	Η οικογένεια μου στην πατρίδα μου μπορεί να μου στείλει τα απαραίτητα έγγραφα. Αλλά χρειάζομαι μια διεύθυνση. / I ikogenia mou stin patrida mou mpori na mou stili ta aparetita egrafa. Alla chriazome mia diefthinsi.		Моето семејство може да ми ги испрати потребните документи, ама за тоа ми е потребна адресата.
I have applied for asylum in the past.	Έχω κάνει αίτηση για άσυλο στο παρελθόν. / Echo kani etisi gia asilo sto parelthon.		Веќе го имам предадено барањето за азил.
I have previously applied for asylum in another country.	Έχω κάνει αίτηση για άσυλο στο παρελθόν σε άλλη χώρα. / Echo kani etisi gia asilo sto parelthon se alli chora		Во другата земја веќе го предадов барањето за азил.
I want to look for a job. What do I have to do?	Θέλω να ψάξω για δουλειά. Τι πρέπει να κάνω; / Thelo na psakso gia doulia. Ti prepi na kano?		Сакам да пронајдам работа. Што треба да сторам?
I have a certificate of no impediment.	Έχω πιστοποιητικό μη ύπαρξης κωλύματος / Echo pistopiitiko mi iparksis kolimatos		Имам уверение за слободен брачен статус.
I came here via a safe third country but I did not have my identity checked there.	Ήρθα εδώ μέσω μια ασφαλούς τρίτης χώρας αλλά δεν μου ήλεγχαν την ταυτότητα μου εκεί / Irtha edo meso mias asfalus tritis choras alla den mu ileksan tin tautotita mu eki		Пристигнав преку сигурна трета земја, но таму не поминав низ проверка на идентитет.
temporary residence permit	Προσωρινή άδεια παραμονής / Prosorini adi-a paramonis		Дозвола за привремен престој
When/where can I apply for a work permit?	Πότε/Πού μπορώ να κάνω αίτηση για άδεια εργασίας; / Pote/pu boro na kano etisi gia adia ergasias?		Кога / каде можам да аплицирам за работна дозвола?
Where can I make copies of my documents?	Που μπορώ να φωτοτυπήσω τα έγγραφά μου; / Pou mboro na fototipiso ta egrafa mou?		Каде можам да ги копирам своите документи?
I have family living in Germany.	Έχω οικογένεια στη Γερμανία. / Echo ikogenia sti Germania.		Членовите на моето семејство живеат во Германија.
I lost family members during the escape.	Έχασα μέλη της οικογένειάς μου κατά την απόδραση / Echasa meli tis ikogenias mu kata tin apodrasi		Ги загубив членовите на семејство во текот на бегот.
I (do not) want to contact the embassy/consulat of my country.	Θέλω (δε θέλω) να επικοινωνήσω με την πρεσβεία/ το προξενείο της χώρας μου. / Thelo (de thelo) na epikinoniso me tin presvia/to proksenio tis choras mu.		(Не) сакам да станам во контакт со амбасадата / конзулатот на мојата татковина.
I came (I did not come) here via a safe third country.	Ήρθα (δεν ήρθα) εδώ μέσω μιας ασφαλούς τρίτης χώρας / Irtha (den irtha) edo meso mias asfalus tritis choras		(Не) дојдов преку сигурна трета земја.
I am traumatized	Έχω υποστεί ψυχολογικό τραύμα / Echo iposti psychologiko travma		трауматизиран/а сум
I need psychotherapy.	Χρειάζομαι ψυχοθεραπεία / Chriazome psychotherapia		Барам психотерапија. Ми е потребна психотерапија.